



THE CEYLON GOVERNMENT GAZETTE

No. 10,689 — FRIDAY, JULY 2, 1954

(Published by Authority.)

PART III—LANDS

(Separate paging is given to each Part in order that it may be filed separately.)

	PAGE		PAGE
Land Settlement Notices :—		Land Sales by the Settlement Officers :—	
Preliminary Notices	—	Western Province	—
Final Orders	—	Central Province	—
		Southern Province	—
Land Sales by the Government Agents :—		Northern Province	—
Western Province	—	Eastern Province	—
Central Province	—	North-Western Province	—
Southern Province	—	North-Central Province	—
Northern Province	—	Province of Uva	991
Eastern Province	—	Province of Sabaragamuwa	—
North-Western Province	—		
North-Central Province	—	Land Acquisition Notices	992
Province of Uva	—	Notices under the Land Development Ordinance	995
Province of Sabaragamuwa	—	Land Redemption Notices	996
		Miscellaneous Land Notices	997
		Lands under Peasant Proprietor Scheme:	—

PART VI published with this Issue contains List of Jurors and Assessors.

Land Sales by the Settlement Officer

PROVINCE OF UVA

No. 14,529 S.O.—The Settlement Officer will, on Thursday, September 30, 1954, at 11 a.m., at his Office in the P. W. D. Circuit Bungalow, Palugama, put up to auction, for sale or settlement, or will otherwise dispose of, the under-mentioned portions of Crown Land, in accordance with the Regulations of Government regarding Land Sales

One allotment of land situated in the Udapalata Korale in the Udukunda Division of the Badulla District of Province of Uva

Block Survey Preliminary Plan No 510—Pelluwina

Lot No.	Name of Land	Name of Claimant	Description	Extent A. R. P.
37	Medahinna	Ekanayaka Mudiyansele Panchurala, Ekanayaka Mudiyansele Kiribanda, Ekanayaka Mudiyansele Appuhamy, all of Peragaswatta, Palugama	Patana ..	0 1 29

Upset price up to Rs 100 per acre. Further information regarding these lands can be obtained from the Settlement Officer, Colombo, and plans of them from the Surveyor-General, Colombo.

Land Commissioner's Office,
Colombo, June 11, 1954.

E. K. R. ASERAPPA,
for Land Commissioner.

No. 14,530 S. O.—The Settlement Officer will, on Thursday, September 30, 1954, at 11 a.m., at his Office in P. W. D. Circuit Bungalow, Palugama, put up to auction, for sale or settlement, or will otherwise dispose of the under-mentioned portions of Crown Land, in accordance with the Regulations of Government regarding Land Sales.

Two allotments of land situated in the Udapalata Korale in the Udukunda Division of the Badulla District of Province of Uva.

Block Survey Preliminary Plan No 506—Mudumpitagama

Lot No.	Name of Land	Name of Claimant	Description	Extent A. R. P.
171	Galkanda	Bedana Mudiyansele Keeralage Panchi Banda of Mudumpitagama	Chena	0 0 28
198	Ambagahawattethena	Navaratne Mudiyansele Bandara Menika of Alutgedera, Divigalpitiya	Chena	0 0 36

Upset price up to Rs 100 per acre. Further information regarding these lands can be obtained from the Settlement Officer, Colombo, and plans of them from the Surveyor-General, Colombo.

Land Commissioner's Office,
Colombo, June 8, 1954.

E. K. R. ASERAPPA,
for Land Commissioner.

991—J. N. B 36450-841 (6/54)

E J

Land Acquisition Notices

THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950

Declaration under Section 5

I, Punchi Banda Bulankulame, Minister of Lands and Land Development, hereby declare, under sub-section (1) of section 5 of the Land Acquisition Act, No. 9 of 1950, that the land described below is needed for a public purpose and will be acquired under the provisions of that Act :

Two portions, totalling in extent about 9 perches from the lands called Loluwagoda Estate and Araliyakele Estate, situated at Loluwagoda and Harankahawa, Hapitigam Korale, Colombo District, and bounded as follows :—

North by lot 7 in P. P. A. 2986,
East by Wagolla Estate owned by Mr. N. Porolis Fernando,
South by lot 4 in P. P. A. 2,986 and part of Wagolla Estate owned by Mr. N. R. Fernando,
West by Araliyakele Estate owned by the heirs of late Mr. C. J. de Saram.

Ref. No. Q 4660/J/LLD 375/53,
Colombo, June 10, 1954.

P. B. BULANKULAME,
Minister of Lands and Land Development.

THE LAND ACQUISITION ACT, NO. 9 OF 1950

Declaration under Section 5

I, Punchi Banda Bulankulame, Minister of Lands and Land Development, hereby declare, under sub-section (1) of section 5 of the Land Acquisition Act, No. 9 of 1950, that the land described below is needed for a public purpose and will be acquired under the provisions of that Act :

(1) A portion, in extent about 10 perches from the paddy field called Kirindigallekumbura, situated at Siyambalape, Siyane Korale West, Adicari Pattuwa, Colombo District; and bounded as follows :—

North and west by remaining portions of the same land,
East and south by Siyambalape Oya

(2) A portion, in extent about 11 perches from the paddy field called Kirindigallekumbura, situated at Siyambalape, Siyane Korale West, Adicari Pattuwa, Colombo District, and bounded as follows :—

North and west by Siyambalape Oya
East and south by remaining portions of the same land

Ref. No. Q 4747/J 54 L 114,
Colombo, June 14, 1954.

P. B. BULANKULAME,
Minister of Lands and Land Development.

THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950

Declaration under Section 5

I, Punchi Banda Bulankulame, Minister of Lands and Land Development, hereby declare, under sub-section (1) of section 5 of the Land Acquisition Act, No. 9 of 1950, that the land described below is needed for a public purpose and will be acquired under the provisions of that Act :

An allotment of land called Kehatagahawatta, in extent about 3 acres, situated at Gampaha, Medagama, Alutkuru Korale South, Colombo District, and bounded as follows :—

North by Hospital premises,
East by land claimed by E. P. Jayawardane and H. R. Peter Appuhamy,
South by Gampaha-Miriswatta Road,
West by Hospital premises.

and said to be calmed by :—

- (1) Mrs. B. Weerasinghe of Narangamuwa, Girulla, and
- (2) Mr. A. D. Siyadoris Appuhamy of Gampaha.

Ref. No. Q. 4101/J/HLG/1708,
Colombo, May 19, 1954.

P. B. BULANKULAME,
Minister of Lands and Land Development.

THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950

Declaration under Section 5

I, Punchi Banda Bulankulame, Minister of Lands and Land Development, hereby declare, under sub-section (1) of section 5 of the Land Acquisition Act, No. 9 of 1950, that the land described below is needed for a public purpose and will be acquired under the provisions of that Act :

(1) A portion, in extent about 14 perches from the paddy field called Ambalanpitiyakumbura, situated at Kalahapitiya, Alutkuru Korale North (A), Colombo District; and bounded as follows :—

North by Oya,
East, South and West by the remaining portions of the same land.

(2) A portion, in extent about 11 perches from the paddy field called Weralugahakumbura, situated at Kalahapitiya, Alutkuru Korale North (A), Colombo District; and bounded as follows :—

North, East and West by the remaining portions of the same land,
South by Oya.

Ref. No. Q. 4748/J 54 L 115,
Colombo, June 14, 1954.

P. B. BULANKULAME,
Minister of Lands and Land Development.

THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950

Declaration under Section 5

I, Punchi Banda Bulankulame, Minister of Lands and Land Development, hereby declare, under sub-section (1) of section 5 of the Land Acquisition Act, No. 9 of 1950, that the land described below is needed for a public purpose and will be acquired under the provisions of that Act :

A portion, in extent about 14 A. 1 R. 28 P. out of the land called Horton Plains, described as lot I 34 of P. P. 6,283, situated in Horton Plains Village, Village Headman's Division of Pattipola, D. R. O's Division of Walapone, Nuwara Eliya District, and bounded as follows :—

North by Crown Forest,
East by lot J 34 in P. P. 6,283,
South by Crown Forest,
West by lot H 34 in P. P. 6,283.

Ref. No. J/54 L 138 (LD 1254)
Colombo, June 7, 1954.

P. B. BULANKULAME,
Minister of Lands and Land Development.

THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950

Declaration under Section 5

I, PUNCHI BANDA BULANKULAME, Minister of Lands and Land Development, hereby declare, under sub-section (1) of section 5 of the Land Acquisition Act, No. 9 of 1950, that the land described below is needed for a public purpose and will be acquired under the provisions of that Act:

(1) The land called *Narahrenwatte alias Kaluatanagolleyaya*, in extent about 4 acres, situated in Wadawela village, Udahehaheta D. R. O's Division, Nuwara Eliya District; and bounded as follows —

North by V. C. Road;
East by the land called Malakandura and stone fence separating B. K. Mutu Menika's land;
South by stone fence separating P. S. Rodrigo's land;
West by stone fence separating H. M. Kalu Banda's land and fence separating P. S. Rodrigo's land and P. W. D. Road;

(2) The land called *Narangahawatte alias Kaluatanagolleyaya*, in extent about 3 acres, situated in Wadawela village, Udahehaheta, D. R. O's Division, Nuwara Eliya District; and bounded as follows —

North by V. C. Road;
East by stone fence separating P. S. Rodrigo's land;
South by stone fence separating P. S. Rodrigo's land;
West by the land called Malakandura, and stone fence separating A. W. T. Lisee Nona's land.

(3) The land called *Matihakkhehena alias Kaluatanagolleyaya*, in extent about ¼ acre, situated in Wadawela village, Udahehaheta D. R. O's Division, Nuwara Eliya District; and bounded as follows:—

North by V. C. Road,
East by live fence separating P. S. Rodrigo's land;
South by fence separating P. S. Rodrigo's land;
West by boundary separating P. S. Rodrigo's land.

(4) The land called *Kaluatanagolleyaya*, in extent about 16 acres, situated in Wadawela village, Udahehaheta D. R. O's Division, Nuwara Eliya District; and bounded as follows:—

North by V. C. Road and land belonging to P. S. Rodrigo;
East by boundary of Kapukotuwa Crown land and stone fence separating R. M. Kiri Banda's land;
South by V. C. Road, boundary of land belonging to R. M. Kiri Banda, boundary of Tatuwelipitaya land, boundary of K. G. Ran Etana's land, the land called Malakandura and boundary of H. M. Ranhamy's land;
West by boundary of land belonging to estate of D. B. Abeygoonsekera.

(5) The land called *Diyabubuhaya*, in extent about 7 acres, situated in Wadawela village, Udahehaheta D. R. O's Division, Nuwara Eliya District; and bounded as follows:—

North by the land called Malakandura and stone fence separating I. M. Kalumenika's land,
East by Kandura and bund of the land called Diyabubula Kumbura,
South by bund of the land called Diyabubula Kumbura;
West by boundary of the land called Galagodagehena, boundary of the land called Ambakotehena and P. W. D. Road.

Ref. No. J/LLD/566/53 (VE),
Colombo, June 2, 1954.

P. B. BULANKULAME,
Minister of Lands and Land Development.

THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950

Declaration under Section 5

I, PUNCHI BANDA BULANKULAME, Minister of Lands and Land Development, hereby declare, under sub-section (1) of section 5 of the Land Acquisition Act, No. 9 of 1950, that the land described below is needed for a public purpose and will be acquired under the provisions of that Act:

A portion, in extent about 20 acres out of the land called Malgatenne Division of Loolcondura Estate, situated in the village of Bambaragama, Udahehaheta Division, Nuwara Eliya District and bounded as follows:—

North by Hillwood Estate and Crown land,
East by Crown land and Dara Oya-Wetstenne Ela,
South by Dara Oya and Dara Oya Estate Boundary,
West by reservation to Loolcondura Estate.

Ref. No. J/54 L 121 VE,
Colombo, June 14, 1954

P. B. BULANKULAME,
Minister of Lands and Land Development.

THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950

Declaration under Section 5

I, PUNCHI BANDA BULANKULAME, Minister of Lands and Land Development, hereby declare, under sub-section (1) of section 5 of the Land Acquisition Act, No. 9 of 1950, that the land described below is needed for a public purpose and will be acquired under the provisions of that Act:

A portion, in extent about 1 acre out of the land called Mankadu Thottam, situated in Olhikulam village, Manmunai Pattu North, Batticaloa District, and bounded as follows:—

North by the present land of the proposed school and land belonging to Uduma Lebbe,
East by P. W. D. Road to Kokkoddicholai,
South by land belonging to Mohamed Lebbe,
West by land belonging to Uduma Lebbe.

Colombo, June 7, 1954.
Ministry's Reference No. J 54 E 129,
Batticaloa Kachcheri's Ref. No. LD 3457

PUNCHI BANDA BULANKULAME,
Minister of Lands and Land Development.

THE LAND ACQUISITION ACT, NO. 9 OF 1950

Declaration under Section 5

I, PUNCHI BANDA BULANKULAME, Minister of Lands and Land Development, hereby declare, under sub-section (1) of section 5 of the Land Acquisition Act, No. 9 of 1950, that the land described below is needed for a public purpose and will be acquired under the provisions of that Act:

Portions of lands called *Asweddumegodawatta* and *Dombeaswedduma* totalling in extent about 2⁰¹ perches out of lots 197 and 247 in V. P. 696 situated in Malwatta village, Meda Pattu, Atakalan Korale, Ratnapura District.

Ref. No. J/TW/2169/LL/A 5402,
Colombo, June 9, 1954.

P. B. BULANKULAME,
Minister of Lands and Land Development.

THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950

Notice under Section 7

Reference No. LA/7501/J/LLD/21/53.

N.B.—Please quote this reference number in all letters in this connection.

I hereby give notice, under sub-section (1) of section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950, that the Government intends to acquire the following land which is required for a public purpose—Road access to L. D. O. allotments at Wilakatupotha.

Description of the land to be acquired

As decided by the Minister of Lands and Land Development in his declaration No. J/LLD/21/53 of May 25, 1953, and published in the *Government Gazette* No. 10,551 of July 17, 1953

A total extent of 0 A. 0 R. 12.78 P. out of the lands called Paluwattahalawatta, Paluwattawewahona, Grambagahamulawatta and Siyambalagahamulahena, Paluwattawewahena situated in Wilakatupotha village, Dewamodde Korale, Devamedu Hatpattu, Kurunegala District, and more particularly described as lots 190, 191, 192 and 193 in Supplement No. 2 to F. V. P. 2,510.

All persons interested in the aforesaid land are hereby required to appear personally, or by agents duly authorized in writing, before me at the Kachcheri, Kurunegala, on August 20, 1954, at 9 0 a. m., and are hereby requested to notify to me in writing (in duplicate) on or before August 12, 1954, the nature of their interests in the land, the particulars of their claims for compensation for the acquisition of the said land, the amount of compensation and the details of the computation of such amount.

All documents in support of the claims should be produced before me at the time of inquiry. Persons who do not send written claims before the due date specified above need not appear before me at the inquiry, as I will not inquire into their oral claims in the absence of written claims.

The Kachcheri,
Kurunegala, June 25, 1954

SAM H SILVA,
Assistant Government Agent.

THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950

Notice under Section 7

Reference No. LA 3112/J/HLG/418

I hereby give notice, under sub-section (1) of section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950, that the Government intends to acquire the following land which is required for a public purpose —

Description of the land to be acquired

Supplement No 1 to final village plan 74 Village—Mahagama

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent		
				A.	R.	P.
87	Kosgahawatta	Coconut garden 15-30 years, contains 4 coconut trees	Rajapaksepeditte Peiya and Rankiran Pedige Kiriya, both of Mahagama, Mugunuwatawana	0	0	9
88	Gallindawatta	Part of coconut garden contains 2 bamboo bushes and an earth well	M. J. Fernando, Aluthkade, Karawitagara, Mugunuwatawana and M S H. Pietersz, Mahagama, Mugunuwatawana	0	0	9 4
Total ..				0	0	18 4

All persons interested in the aforesaid land are hereby required to appear personally, or by agents duly authorized in writing, before me at the Food Control Office, Chilaw, on August 6, 1954, at 10 a. m., and are hereby requested to notify to me in writing (in duplicate) on or before July 29, 1954, the nature of their interests in the land, the particulars of their claims for compensation for the acquisition of the said land, the amount of compensation and the details of the computation of such amount

The Kachcheri,
Puttalam, June 21, 1954.

P KASILINGAM,
Additional Assistant Government Agent of Puttalam and Chilaw Districts

THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950

Notice under Section 7

Reference No. LW 3702.

I hereby give notice, under sub-section (1) of section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950, that the Government intends to acquire the following land which is required for a public purpose —

Description of the land to be acquired

P P A 286—Kahattewela (Part)

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent		
				A.	R.	P.
1	Premises bearing parts of Assessment Nos. 57 and 61, Ward No 5, Upper	Garden contains 16 coffee plants 25-30 years; a tiled masonry building, masonry lavatories roofed with corrugated iron sheeting and a portion of a masonry drain	Mrs D. L. Perera of "Oriental Bungalow", Bandarawela	0	0	20 04

All persons interested in the aforesaid land are hereby required to appear personally, or by agents duly authorized in writing, before me at the Badulla Kachcheri, on September 3, 1954, at 10 a. m., and are hereby requested to notify to me in writing (in duplicate) on or before August 27, 1954, the nature of their interests in the land, the particulars of their claims for compensation for the acquisition of the said land, the amount of compensation and the details of the computation of such amount. All deeds and other documents in support of your claim should be produced before me at the inquiry.

The Kachcheri,
Badulla, June 24, 1954.

A. I. MOHIDEEN,
Assistant Government Agent

THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950

Notice under Section 7

Reference No. LWA 7.

I hereby give notice, under sub-section (1) of section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950, that the Government intends to acquire the following land which is required for a public purpose —

Description of the land to be acquired

Sup No. 13 to F. V. P. 27—Uda Kumbolwela

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent		
				A.	R.	P.
225	Kokatiyakandurepatana Kokatiyarawepatana	Patana	H J Pinto, Proctor, S C, Badulla	0	1	28 3

All persons interested in the aforesaid land are hereby required to appear personally, or by agents duly authorized in writing, before me at the Badulla Kachcheri, on September 3, 1954, at 2 30 p. m., and are hereby requested to notify to me in writing (in duplicate) on or before August 27, 1954, the nature of their interests in the land, the particulars of their claims for compensation for the acquisition of the said land, the amount of compensation and the details of the computation of such amount. All deeds and other documents in support of your claim should be produced before me at the inquiry.

The Kachcheri,
Badulla, June 24, 1954.

A. I. MOHIDEEN,
Assistant Government Agent.

THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950

Notice under Section 7

Reference No L 5049/J/E/1174

I hereby give notice, under sub-section (1) of section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950, that the Government intends to acquire the following lands which are required for a public purpose —

Description of the lands to be acquired

Sup. 2 to F V P No, 54 Village—Karandana, Meda Pattuwa, Kuruwiti Korale, Ratnapura District

Lot	Names of Land	Description	Names of Claimants	Extent		
				A	R.	P.
393	Egodawatta	Garden contains 4 jak trees 20 years, 8 arecanut trees 15 years, 1 breadfruit tree 15 years, 1 coconut tree 10 years and 4 coconut trees 3 years and a temporary building. (Government School)	Liyana Arachchillage Podisingho Appuhamy, ditto Peiris Singho, ditto Hendrick Singho, ditto Podumenike, ditto Eusohamy, ditto Rammenike, ditto Punchmenike, Karandana Alice Nona Liyana Arachchi all of Karandana, Kalatuwawa Liyana Arachchillage Appuhamy of Kondawinna School, Medagama Ditto Rosaline, o/o Vitanage Aron Perera of Karandana, Kalatuwawa	0	2	36.8
394	Egodakumbura	Deniya contains 5 arecanut trees 15 years, 1 jak tree 8 years and 3 rubber trees 5-10 years	All the claimants to lot 393 and Liyana Arachchillage Heetalahamy, ditto Siriwardane both of Karandana, Kalatuwawa	0	2	27.9
Total				1	1	24.7

All persons interested in the aforesaid lands are hereby required to appear personally, or by agents duly authorized in writing, before me at Karandana Government School on August 6, 1954, at 10 a.m., and are hereby requested to notify to me in writing (in duplicate) on or before July 30, 1954, the nature of their interests in the lands, the particulars of their claims for compensation for the acquisition of the said lands, the amount of compensation and the details of the computation of such amount

1. Persons who fail to send in written claims before the due date specified above are hereby informed that they need not appear before me at the inquiry as I will not enquire into their oral claims in the absence of written claims which should have been sent by the specified date

2. All title deeds by which claimants claim possession or ownership of the lands to be acquired shall be produced before me at the time of the inquiry

The Kachcheri,
Ratnapura, June 24, 1954.

C. LUDEKENS,
Assistant Government Agent.

Notices under the Land Development Ordinance

NOTIFICATION OF LAND KACHCHERI TO SELECT PERSONS TO RECEIVE GRANTS

NOTICE is hereby given that the Government Agent, S. P., Galle, will hold a Land Kachcheri under the Land Development Ordinance at 10 a.m. on Tuesday, August 3, 1954, at the Galle Kachcheri to select a person to receive a grant for the Crown Lands, particulars of which are given below —

2. The grant will be subject to all the conditions contained in the First Schedule of the aforesaid Ordinance as amended by section 5 (1) of the Land Redemption Ordinance, No. 61 of 1942, and regulation 3 of the Land Redemption Regulations of 1948

3. Every applicant should attend the Land Kachcheri in person or depute someone to represent him,

4. Inquiries with regard to the Land Kachcheri should be addressed to the Government Agent

June 21, 1954. A. C. L. ABEYESUNDERE,
Assistant Land Commissioner.

Particulars of the Land referred to above

Preliminary plan No. A 1,391. Village—Gonapinuwala East in Wellaboda Pattuwa

Lot Nos	Name of permit holder or applicant	Extent		
		A	R.	P.
1, 2 & 5	Mr H. W. D. S. Wijewickrema	4	0	15

G. A.'s No. LE/114/F. V. P. 491.

NOTIFICATION OF LAND KACHCHERI TO SELECT PERSONS TO RECEIVE PERMITS—(Middle Class Ceylonese)

NOTICE is hereby given that the Assistant Government Agent, S. P., Galle, will hold a Land Kachcheri under the Land Development Ordinance, at 10 a.m. on Friday, September 3, 1954, at Galle Kachcheri, to consider applications for the lands, particulars of which are given below, and to select persons to receive permits for portions thereof.

2. Allotments will be confined to Middle-Class Ceylonese.

3. All applications must reach the Assistant Government Agent at the Galle Kachcheri on or before August 19, 1954.

4. Every applicant should attend the Land Kachcheri in person or depute someone to represent him. If neither the applicant nor any person deputed to represent him attends the Land Kachcheri, the Assistant Government Agent may presume that the applicant does not wish to pursue his application further.

5. Inquiries with regard to this Land Kachcheri should be addressed to the Assistant Government Agent.

C. VISVASAM,
Assistant Government Agent, S. P.

Particulars of Land to be dealt with

F V P. No. 491 Village—Opatha

Lot	Approximate extent			Crops for which land is suited
	A	R.	P.	
182	5	1	20	Tea and rubber
184	1	1	12	
189	7	3	16	
201	4	0	30	
208	4	1	7	
212	4	2	11	
213	5	1	31	
214	12	2	32	
216	14	3	10	
220	2	0	2	
221	7	0	7	
235	8	0	10	
246	5	0	24	
247	7	0	20	
249	1	0	4	
254	7	1	12	
256	4	2	21	
257	12	0	0	
258	8	3	4	
259	5	1	1	
260	8	0	11	
264	1	0	36	
267	3	2	35	
272	4	3	30	
273	4	3	25	
281	2	1	33	
313	8	1	17	

Land Redemption Notices

My No. LRO/APL. 1696B—J. 54/L 178

DECLARATION UNDER SECTION 5 OF THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950

WHEREAS the Land Commissioner has determined that the land described in the Schedule hereto shall be acquired for the purposes of the Land Redemption Ordinance, No. 61 of 1942;

Now, therefore, I, Punchi Banda Bulankulame, Minister of Lands and Land Development, do hereby declare under section 5 (1) of the Land Acquisition Act, No. 9 of 1950 (read with section 3 (5) of the said Ordinance as amended by section 62 of that Act) that the said land is needed for a purpose which is deemed to be a public purpose and will be acquired under that Act.

Colombo, May 22, 1954.

P. B. BULANKULAME,
Minister of Lands and Land Development.

Schedule				
Preliminary plan No A 1,545. Village—Morampitigoda				
Lot	Name of Land	Description	Name of Claimant	Extent A. R. P.
1	Alutgamagewatte	Coconut garden 3-50 years	K. D. A. Gunasekera of Thalawatte, Habaraduwa	0 2 5
2	Do	do	do.	0 0 3
Total ..				0 2 8

My No. LRO/APL. 1696c—J/54. L. 179/LP. 6285

DECLARATION UNDER SECTION 5 OF THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950

WHEREAS the Land Commissioner has determined that the land described in the Schedule hereto shall be acquired for the purposes of the Land Redemption Ordinance, No. 61 of 1942;

Now, therefore, I, Punchi Banda Bulankulame, Minister of Lands and Land Development, do hereby declare under section 5 (1) of the Land Acquisition Act, No. 9 of 1950 (read with section 3 (5) of the said Ordinance as amended by section 62 of that Act) that the said land is needed for a purpose which is deemed to be a public purpose and will be acquired under that Act.

Colombo, May 22, 1954.

P. B. BULANKULAME,
Minister of Lands and Land Development.

Schedule				
Preliminary plan No. A 1,546. Village—Morampitigoda				
Lot	Name of Land	Description	Name of Claimant	Extent A. R. P.
1	Landamulawatta	Coconut garden 50 years	Mrs. H. Gimara Hamine of Badalge- watte, Habaraduwa	0 0 17
Total				0 0 17

My No. LRP/APL. 1696—J/54L/176/LP. 6285

DECLARATION UNDER SECTION 5 OF THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950

WHEREAS the Land Commissioner has determined that the land described in the Schedule hereto shall be acquired for the purposes of the Land Redemption Ordinance, No. 61 of 1942;

Now, therefore, I, Punchi Banda Bulankulame, Minister of Lands and Land Development, do hereby declare under section 5 (1) of the Land Acquisition Act, No. 9 of 1950 (read with section 3 (5) of the said Ordinance as amended by section 62 of that Act) that the said land is needed for a purpose which is deemed to be a public purpose and will be acquired under that Act.

Colombo, May 22, 1954

P. B. BULANKULAME,
Minister of Lands and Land Development.

Schedule				
Preliminary plan No. A 1,547. Village—Liyanagoda				
Lot	Name of Land	Description	Name of Claimant	Extent A. R. P.
1	Addara Pathiranawatta formerly known as Pathirana Addarawatta	Coconut garden 5-50 years	K. D. A. Gunasekera of Thalawatte, Habaraduwa; Hemachandra Jaya- sekera of Ruleduwa, Baddegama; Gunawathie Jayasekera of Pedi- tolla, Baddegama; Ariyawathie Jayasekera of Unanwitiya, Badde- gama, Priyawathie Jayasekera of Kanthi Photo, Pettigalawatte, Galle; Upasena Jayasekera of Keppitiyagoda, Nagoda; Nanda- sena Jayasekera of Hinduma and Yasawathie Jayasekera, o/o K. D. A. Gunasekera of Thalawatte, Habaraduwa	0 1 37
Total ..				0 1 37

My No. LRP/APL. 1696A—J/54/L 117/LP 6285.

DECLARATION UNDER SECTION 5 OF THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950

WHEREAS the Land Commissioner has determined that the lands described in the Schedule hereto shall be acquired for the purposes of the Land Redemption Ordinance, No. 61 of 1942;

Now, therefore, I, Punchi Banda Bulankulame, Minister of Lands and Land Development, do hereby declare under section 5 (1) of the Land Acquisition Act, No. 9 of 1950 (read with section 3 (5) of the said Ordinance as amended by section 62 of that Act) that the said lands are needed for a purpose which is deemed to be a public purpose and will be acquired under that Act.

Colombo, May 22, 1954.

P. B. BULANKULAME,
Minister of Lands and Land Development.

Schedule

Preliminary plan No. A 1,548. Village—Liyanagoda and Morampitigoda

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent		
				A.	R.	P.
1 ..	Bogahawatta	Coconut garden 8 to 80 years, contains a temporary mud and stone thatched building with a cadjan annexe and part of a temporary mud and wattle thatched building	K. D. A. Gunasekera of Ihawalatta, Habaraduwa, Hemachandra Jayasekera of Ruladuwa, Baddegama; Gunawathie Jayasekera of Pedittolla, Baddegama; Ariyawathie Jayasekera of Unanwitiya, Baddegama, Priyawathie Jayasekera of Kanthi Photo; Pettigalawatte, Galle; Upasena Jayasekera of Keppitiyagoda, Nagoda, Nandasena Jayasekera of Himiduma and Yasawathie Jayasekera, c/o. K. D. A. Gunasekera, Ihawalatte, Habaraduwa	0	1	7
2 ..	Do	Coconut garden 8 to 80 years contains part of a temporary mud and wattle thatched building	do.	0	0	9
3	Sellappugewatte	Coconut garden 80 years	Mrs. H. Gimara Hamine of Badalgewatta, Habaraduwa	0	0	7
4 ..	Do	do.	do.	0	0	8
Total				0	1	31

L. D.—B 49/50.

NOTICE UNDER SECTION 7 OF THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950

No LRO 93.

I, Philip James Hudson, Government Agent of the Northern Province, do hereby give notice under section 7 of the Land Acquisition Act, No 9 of 1950, that—

- (1) it is intended to acquire under the said Act, for the purposes the Land Redemption Ordinance, No 61 of 1942, the land described in the Schedule hereto.
- (2) claims for compensation for the acquisition of such land may be made to me, and
- (3) every person interested in such land shall—
 - (a) appear, personally or by agent duly authorised in writing, before me at the Jaffna Kachcheri on August 12, 1954, at 10 a.m., and
 - (b) notify to me in writing on or before August 2, 1954, the nature of his interests in the land, the particulars of his claim for compensation, the amount of compensation and the details of the computation of such amount.

The Kachcheri
Jaffna, June 21, 1954.

P. J. HUDSON.
Government Agent.

Schedule

Preliminary plan No. S, 618/Lot 228 Village—Achchuvohi

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent		
				A.	R.	P.
228	Karampavaththai	Tobacco includes the following servitudes Half shares of stone well and Thoorvai on the Eastern boundary	Mrs M. A. P. Antonipillai widow of B. S. Antonipillai, Puththualavu, Achchuvohi and Mrs. P. Ariyanayagam, 16 Upcot.	0	3	12
Total				0	3	12

Miscellaneous Land Notices

No. LS. 3243.

NOTIFICATION UNDER REGULATION 21 (2) OF THE CROWN LANDS REGULATIONS, 1948

NOTICE is hereby given that Messrs Lama Hewage Peter Silva and E. W. P. W. M. R. Tikiri Banda Ellepola—trustees of the Rural Development Society, Kunchikulama—have applied for a lease of a piece of Crown land, about half an acre in extent, from lot 1 m F. V. P. 4, situated in Kunchikulama, in Kalgam Palata, Anuradhapura District, for the establishment of a meeting hall thereon.

2. The land is available for the purpose. It is proposed to grant the application for lease subject to the following conditions, amongst others—

- (a) Term: 5 years;
- (b) Rent: Rs 1 per annum;
- (c) The lessees shall, within one year from the commencement of the lease, erect a meeting hall on the land to the satisfaction of the Government Agent, North-Central Province;
- (d) The lessees shall use the land as a site for a meeting hall and for no other purpose.

3. The lease will be granted unless valid reasons to the contrary are adduced in writing to me within six weeks from the date hereof.

Colombo, July 2, 1954.

J. J. RAJANAYAGAM,
for Land Commissioner.

SALE OF LEASE OF ANIMAL BREEDING CENTRE, TABBOWA, PUTTALAM DISTRICT

NOTICE is hereby given that the Assistant Government Agent, Puttalam, will, on July 31, 1954, at 10 a.m., at Puttalam Kachcheri, sell by public auction the lease of the Agricultural Department Animal Breeding Centre, at Tabbowa off the 7th mile post on the Puttalam—Anuradhapura Road.

2. The land is approximately 77 acres in extent and contains a semi-permanent watcher's hut and a set of temporary labour lines. The whole area is stumped and soil conservation methods have been adopted. It is also fenced with barbed wire and divided into paddocks by barbed wire fences.

3. The building will be on the upset premium of Rs 500 and no bid less than the upset figure will be considered.

4. The Assistant Government Agent may, before accepting any bid, satisfy himself of the bona fides of the person making it and his ability to comply with the conditions of the lease. If he is not so satisfied, the Assistant Government Agent may refuse to accept any bid and continue the sale as if no such bid had been made. The Assistant Government Agent also reserves the right to confine the auction to bidders approved by him.

5. The terms of the lease will be as follows—

- (a) Period: 30 years with the option of renewal for a further period of 30 years.
- (b) Rent: Rs. 500 a year.

6. The lessee will be required to plant 60 acres of the land with approved varieties of fodder grass at the rate of 10 acres a year. The existing buildings should be maintained to the satisfaction of the Assistant Government Agent. No plantation

of a permanent nature will be allowed and no buildings should be constructed without the prior approval of the Assistant Government Agent.

7 The lessee shall not sublet, donate, mortgage or otherwise dispose of or deal with his interests in the lease without the written consent of the Land Commissioner on the lessor's behalf.

8 At the expiration or earlier determination of the lease the lessee shall be entitled to demolish, and remove the materials of any buildings erected by him on the land.

9 No compensation shall be payable by the Crown for any buildings left on the land or any other account whatsoever.

10. Preference will be given to the applicants who require the land for Animal Husbandry and applicants should give details of their experience and financial stability to utilize the land for Animal Husbandry.

11. The Assistant Government Agent reserves the right to include any other condition in the lease before the signature by the lessee

The Kachcheri,
Puttalam, June 26, 1954.

B. R. DEVARAJAN,
Assistant Government Agent.

TENDERS FOR THE RIGHT TO GEM

NOTICE is hereby given that the Government Agent of the Province of Sabaragamuwa, will receive sealed tenders up to 10 30 a.m. on August 2, 1954, for the lease of the right to gem for a period of one year from August 12, 1954, in the under-mentioned Crown lands, situated in the Ratnapura District, in the Province of Sabaragamuwa.

2 The amount of the tenders should be expressed, both in figures and letters and where the amount given in figures differs from the amount in words or no amount is stated in words the tender is liable to rejection

3 A deposit of Rs 25 should be made in advance at the Ratnapura Kachcheri in respect of each land or bed of stream and the Kachcheri receipt in support of such deposit should be attached to the tender form.

4. Tenders should be enclosed in sealed envelopes superscribed "Tender for the right to gem" Tenders must be made for each land or bed of stream separately and the deposit receipt annexed thereto.

5 Any person making tenders will be required to be present in person or satisfy the Government Agent by some duly accredited agent, that the tender is bona fide at the time the tenders are opened and registered. In the event of no satisfactory tenders being received, the Government Agent will immediately thereafter consider the sale of leases by public auction

6 The Government Agent reserves to himself the right, without question, of rejecting any or all tenders and the right of accepting any portion of a tender.

7. The person whose tender is accepted will be required to pay the full amount of tender at once in cash and to enter into a lease permit on form G. A. A. 133 for the due fulfilment of the conditions on which the tender is accepted. The deposit of Rs 25 will be forfeited if the successful tenderer fails to pay the full purchase amount immediately after the sale. The deposit made by unsuccessful tenderers will be refunded

8 The tenderers whose tenders are accepted should deposit within thirty days from the date of lease sale such security not exceeding Rs. 100 in respect of each land as is approved by the Government Agent, for filling up of pits and for the due observance of the conditions set out in the lease permit and in the tender notice before issue of the permit.

9. The extents given are only approximate and if the total extent of any land should hereafter be found to be less than the extent set forth below no claim for refund or rebate on account of shortage in extent will be considered unless the variation exceeds ten per centum of the stated extent

10. The lessee shall be liable to pay for any trees in the land damaged, felled or uprooted during the occupancy of the said lease

11 The lessees should notify the Government Mineralogist, Colombo, the date on which they commence gemming operations and should stop work and give access to the working at any time when required for inspection.

12. Further particulars can be obtained from the Government Agent, Province of Sabaragamuwa

Lands referred to

L. P. 1014.

(1) A portion of the stream called Nagaha Dola, about 13 chains in length, situated at Napawala, V. P. 657, in Kuruwiti Korale within the following boundaries —

North by the right bank of the stream ;
East by the confluence of another stream ;
South by the left bank of the stream ;
West by the V. C. road to Mitipola.

L. R. 5379.

(2) A portion of the bed of the stream called Muruten Ela, about 11 chains in length, situated at Duragekanda in Kuruwiti Korale within the following boundaries —

North by the right bank of the stream ;
East by the village boundary of Ratgama ;
South by the left bank of the stream ;
West by the confluence of Illuktenne Dola and the remaining portion of the same stream.

L. R. 5281.

(3) A portion of the bed of the stream called Nakandala Oya, about 10 chains in length, situated at Nakandala in Kuruwiti Korale within the following boundaries —

North by the left bank of the stream ;
East by the one-chain reservation for the V. C. road to Eheliyagoda ;
South by the right bank of the stream ;
West by the confluence of the stream described as lot 6 in B. S. V. P. 677.

L. R. 5391.

(4) A portion of the bed of the stream called Deyyagala Ela, about 22 chains in length, situated at Illukpitiya, Deyyagala and Marambakande villages in Kuruwiti Korale within the following boundaries —

North by the left bank of the stream ;
East by the confluence of Getaheti Oya ;
South by the right bank of the stream ;
West by the confluence of Bogodakande Dola and the remaining portion of the same stream.

LL/A 5474

(5) A portion of the bed of the stream called Pothdeniya Dola, described as lot 854 in B. S. V. P. 670 about 28 chains in length, situated at Palgala in Kuruwiti Korale within the following boundaries —

North by the western boundaries of lots 42 and 35 in B. S. V. P. 670, described as paddy fields ;
East by the left bank of the stream ;
South by the one chain reservation for the V. C. road described as lots 95 and 123 in B. S. V. P. 214 ;
West by the right bank of the stream.

L. R. 5156.

(6) A portion of the bed of the stream called Ellawala Ganga, about 16 chains in length, situated at Ellawala Pahalgama and Kanuggala in Kuruwiti Korale within the following boundaries —

North by the confluence of Manan Ela and the remaining portion of the same stream ;
East by the left bank of the stream ;
South by the southern boundary of Gangabodawatta described as lot 185 in F. V. P. 317 ;
West by the right bank of the stream

L. R. 5156-A

(7) A portion of the bed of the stream called Ellawala Ganga, about 16 chains in length, situated at Ellawala Pahalgama and Kanuggala in Kuruwiti Korale within the following boundaries —

North by the southern boundary of the Gangabodawatta, described as lot 185 in F. V. P. 317 ;
East by the left bank of the stream ;
South by the village boundary of Akurana and the remaining portion of the same stream ;
West by the right bank of the stream

L. P. 1569.

(8) A portion of the bed of the stream called Henda Dola, about 18 chains in length, described as lot 87 in B. S. V. P. 657, situated at Napawala in Kuruwiti Korale within the following boundaries —

North by the confluence of Polsihene Dola being lot 207 in B. S. V. P. 657 ;
East by the right bank of the same stream ;
South by the foot-path to Mitipola ;
West by the left bank of the same stream.

L. R. 5140.

(9) A portion of the bed of the stream called Eluamala Ela, about 32 chains in length, situated at Guruluwana and Pagoda in Kuruwiti Korale within the following boundaries —

North by the confluence of Induruganga and the remaining portion of the same stream ;
East by the right bank of the stream ;
South by the reservation for the P. W. D. road-bridge and the remaining portion of the same stream ;
West by the left bank of the stream.

L. P. 1270.

(10) A portion of the bed of the stream called Hangamuwa Ganga described as part of lot 284 in F. V. P. 214, about 3 chains in length situated at Kolombugama in Nawadun Korale within the following boundaries —

North by the right bank of the stream ;
East by the remaining portion of the stream ;
South by the left bank of the stream ;
West by the village boundary of Doloswala.

L. R. 5256.

(11) A portion of the bed of the stream called Hangamuwa Ganga, described as lot 25 in F. V. P. 89, about 12 chains in length, situated at Alupotha in Nawadun Korale within the following boundaries:—

North by the confluence of Umman Dola which is the village boundary of Niralgama,
East by the right bank of the stream,
South by the southern boundary of lot 3A 1 in F. V. P. 89 and the remaining portion of the same stream
West by the left bank of the stream

L. P. 1566

(12) A portion of the bed of the stream called Dodangaha Dola, about 20 chains in length, described as lot 269 in F. V. P. 208, situated at Lelloptiya in Nawadun Korale within the following boundaries:—

North by the right bank of the stream;
East by the western boundary of private lot 26A in F. V. P. 208,
South by the left bank of the stream,
West by the village boundary of Welmaluwa and the confluence of Welmaluwa Dola and Gangune Dola.

L. P. 1567.

(13) A portion of the bed of the stream described as lot 257 in F. V. P. 208, about 9½ chains in length running between lots 352, 259, 258 and 251A in the same plan, situated at Lelloptiya in Nawadun Korale within the following boundaries:—

North by the left bank of the same stream,
East by the eastern boundary of lot 258 in F. V. P. 208;
South by the right bank of the stream,
West by the western boundaries of lots 251A and 260 in F. V. P. 208.

L. P. 1568

(14) A portion of the bed of the stream about 9 chains in length, described as lot 257 in F. V. P. 208, situated at Lelloptiya in Nawadun Korale within the following boundaries:—

North by the right bank of the stream;
East by the eastern boundaries of lots 251A and 260 in F. V. P. 208;
South by the left bank of the stream;
West by the left bank of the stream called Gangune Dola

L. P. 1291

(15) A portion of the bed of the stream called Hangamuwa Ganga, about 20 chains in length, situated at Kolombugama, F. V. P. 214 in Nawadun Korale within the following boundaries:—

North by the right bank of the stream;
East by the confluence of Heen Dola and Hangamuwa Ganga;
South by the left bank of the stream,
West by the confluence of Handurukandehene Dola and Hangamuwa Ganga.

L. P. 1151.

(16) A portion of the bed of the stream called Hangamuwa Ganga, about 15 chains in length, situated at Madalagama, F. V. P. 19 in Atakalan Korale within the following boundaries:—

North by the right bank of the stream,
East by the remaining portion of the same stream,
South by the left bank of the stream and the village boundary of Nahalwatura;
West by the village boundary of Kolombugama.

L. P. 1277.

(17) A portion of the bed of the stream called Dambawinne Ela, about 30 chains in length, described as part of lots 15 and 24 in F. V. P. 738, situated at Dambawinne in Atakalan Korale within the following boundaries:—

North by the left bank of the same stream,
East by the confluence of Rakwana Ganga and the remaining portion of the same stream,
South by the right bank of the same stream,
West by lots 112 and 87 in F. V. P. 738 and the remaining portion of the same stream

L. P. 1564.

(18) A portion of the bed of the stream called Wattekande Dola, described as lot 52 in F. V. P. 222 about 10 chains in length, situated at Gabbela in Atakalan Korale within the following boundaries:—

North by the left bank of the same stream,
East by the confluence of Gabbela Dola,
South by the right bank of the same stream,
West by the remaining portion of the same stream,

Note.—A reservation of one chain should be left on either side of the V. C. road running across the stream

L. P. 1565.

(19) A portion of the bed of the stream called Nambi Dola, about 26 chains in length from the eastern boundary of private lot 12 in F. V. P. 19 where it meets the stream, situated at Madalagama in Atakalan Korale within the following boundaries:—

North by the remaining portion of the same stream,
East by the left bank of the same stream;
South by the eastern boundary of lot 12 in F. V. P. 19;
West by the right bank of the same stream

L. P. 1020

(20) A portion of the bed of the stream called Rambuka Oya, about 27 chains in length situated at Rambuka in Kukul Korale within the following boundaries:—

North by the confluence of Dorawella Ela;
East by the left bank of the same stream,
South by the village boundary of Bopitiya,
West by the right bank of the same stream.

L. P. 1020-A

(21) A portion of the bed of the stream called Rambuka Oya or Koswatuganga, about 12 chains in length, situated at Bopitiya in Kukul Korale within the following boundaries:—

North by the village boundary of Rambuka,
East by the left bank of the same stream;
South by the Mahakumbuk-gaha and Gedarakumbure Pitawells.
West by the right bank of the same stream.

L. P. 1124.

(22) A portion of the bed of the stream called Rambuka Oya, about 13 chains in length, situated at Rambuka in Kukul Korale within the following boundaries:—

North by the right bank of the stream;
East by the remaining portion of the stream close to the Keledel tree on the bank,
South by the left bank of the stream;
West by the remaining portion of the stream near Mala Dola.

L. R. 5164.

(23) A portion of the bed of the stream called Heen Ganga, described as lot 54 in F. V. P. 42, about 32 chains in length, situated at Ayagama in Kukul Korale within the following boundaries:—

North by the confluence of Ketakerella Dola, being lot 74 in F. V. P. 42 and the remaining portion of the same stream;
East by the left bank of the stream,
South by the confluence of Horane Dola being lot 168 in F. V. P. 42 and the remaining portion of the same stream,
West by the right bank of the stream

L. P. 1224.

(24) A portion of the bed of the stream called Meddapolama Kandura, described as lot 8 in F. V. P. 439 and lot 35 in F. V. P. 438, about 21 chains in length, situated in the villages of Palama and Kumbukwala in Kadawata Korale within the following boundaries:—

North by the left bank of the stream,
East by the confluence of Denagama Oya,
South by the right bank of the stream;
West by boundary between lots 4 and 7 in F. V. P. 439 and the remaining portion of the same stream

L. P. 1224-A.

(25) A portion of the land called Elehena, described as lot 7 in F. V. P. 439 about 1 A. 1 R. 20 P. in extent, situated at Palama Village in Kadawata Korale within the following boundaries:—

North by the reservation for Meddepala Kandura,
East by the western boundary of lot 18 in F. V. P. 439;
South by the reservation for the irrigation channel described as lot 9½ in F. V. P. 439,
West by the reservation for the irrigation channel described as lot 9½ in F. V. P. 439.

The Kachcheri,
Ratnapura, June 24, 1954.

C. LUDEKENS,
for Government Agent.

ආණ්ඩුවේ ඉඩම් විකිණීම හෝ බදුදීම සඳහා දැන්වීම

නො. 14,529, ඇස්. 0—ඉඩම් නිරවුල්කිරීමේ නිර්ධාරිතාවය විසින් මෙහි පහත සඳහන්වන ආණ්ඩුව සන්තක ඉඩම් ආණ්ඩුවේ නියෝගවල ප්‍රකාරයට වම් 1954වර්ෂ සැප්තැම්බර් මස 30වෙනි දින වූ බ්‍රහස්පතින්දා පෙරවරු 11ට පාචගම, ප්‍රසිඛ වැව දෙපාර්තමේන්තුවේ (පී බිබ්ලිව් ඩී) සැසි බන්ගලාවේදී වෙන්දේසිකර විකුණන්නට හෝ බෙරුම්කර දෙන්නට නොහොත් වෙන අන්දමකින් තීන්දුකරන්නට යෙදෙනවා ඇත

උච්ච දිසාවේ බදුල්ල පළාතේ උඩුකිඳු කොට්ඨාශයේ උඩපළාත කෝරළේ පිහිටා තිබෙන බිම් කැබලි එකක්

ලංකා මැණිමේ මුල් සිතියමේ නො 510 ගම—පැල්ලිවිත්ත

කැබැල්ල : 37.

ඉඩමේ නම මැදහින්න

අයිතිකම් කියන්නේ පාචගම, පෝරගස්වත්තේ පදිංචි ඒකතායක මුදියන්සේලායේ. පුත්විරුල, ඒකතායක මුදියන්සේලායේ කිරිඳිවෙල, ඒකතායක මුදියන්සේලායේ අප්පුහාමි

කොයි අන්දමේ ඉඩමක්ද යන වග පහත

ප්‍රමාණය අ 0, රු 1, ප 29

තක්සේරු මිල, අක්කරයක් රුපියල් 100කට වැඩි නොවන මුදලක් වේ

මෙකී ඉඩම් ගැන වැඩිදුර තොරතුරු කොළඹ ඉඩම් නිරවුල්කිරීමේ නිර්ධාරිතාවයෙන්ද, එහි සිතියම කොළඹ සර්වේයර් ජනරාල්තුමාගෙන්ද ලබාගත හැකිවේ

ඊ කේ ආර් අසරප්පා, ඉඩම් පිළිබඳ කොමසාරිස්තුමා වෙනුවට

වම් 1954වර්ෂ ජූනි මස 11 වැනි දින කොළඹ ඉඩම් පිළිබඳ කොමසාරිස්තුමාගේ කාර්යාලයේදීය

නො. 14,530, ඇස්. 0—ඉඩම් නිරවුල්කිරීමේ නිර්ධාරිතාවය විසින් මෙහි පහත සඳහන්වන ආණ්ඩුව සන්තක ඉඩම් ආණ්ඩුවේ නියෝගවල ප්‍රකාරයට බම් 1954වර්ෂ සැප්තැම්බර් මස 30වෙනි දින වූ බ්‍රහස්පතින්දා පෙරවරු 11ට පාචගම, ප්‍රසිඛ වැව දෙපාර්තමේන්තුවේ (පී බිබ්ලිව් ඩී) සැසි බන්ගලාවේදී වෙන්දේසිකර විකුණන්නට හෝ බෙරුම්කර දෙන්නට නොහොත් වෙන අන්දමකින් තීන්දුකරන්නට යෙදෙනවා ඇත

උච්ච දිසාවේ බදුල්ල පළාතේ උඩුකිඳු කොට්ඨාශයේ උඩපළාත කෝරළේ පිහිටා තිබෙන බිම් කැබලි දෙකක්.

ලංකා මැණිමේ මුල් සිතියමේ නො 506 ගම—මුදුම්පිටගම

කැබැල්ල 171.

ඉඩමේ නම ගල්කන්ද

අයිතිකම් කියන්නා මුදුම්පිටගම පදිංචි බඩත මුදියන්සේලායේ නිරුලයේ පුංචි බණ්ඩා

කොයි අන්දමේ ඉඩමක්ද යන වග හේන

ප්‍රමාණය අ 0, රු 0, ප 28

කැබැල්ල : 198.

ඉඩමේ නම අඹගහවත්තේහේන

අයිතිකම් කියන්නා දිවුගල්පිටිය, අළුත්සෙදර පදිංචි නවරත්න මුදියන්සේලායේ බණ්ඩාර මැරණිකා

කොයි අන්දමේ ඉඩමක්ද යන වග හේන.

ප්‍රමාණය අ 0, රු. 0, ප 36

තක්සේරු මිල, අක්කරයක් රුපියල් 100කට වැඩි නොවන මුදලක් වේ

මෙකී ඉඩම් ගැන වැඩිදුර තොරතුරු කොළඹ ඉඩම් නිරවුල්කිරීමේ නිර්ධාරිතාවයෙන්ද, ඒවායේ සිතියම කොළඹ සර්වේයර් ජනරාල්තුමාගෙන්ද ලබාගත හැකිවේ

ඊ කේ ආර් අසරප්පා, ඉඩම් පිළිබඳ කොමසාරිස්තුමා වෙනුවට

වම් 1954වර්ෂ ජූනි මස 8 වැනි දින කොළඹ ඉඩම් පිළිබඳ කොමසාරිස්තුමාගේ කාර්යාලයේදීය

ආණ්ඩුවට ඉඩම් ලබාගැනීම සම්බන්ධ දැන්වීම

1950වර්ෂ අංක 9 දරන ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත 5වෙනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

මෙහි පහත විස්තර කර තිබෙන ඉඩම් පොදු කටයුත්තකට උවමනා කර තිබෙන බවත්, එය ආණ්ඩුවට ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ විධිවිධාන යටතේ ලබාගන්නා බවත්, 1950වර්ෂ අංක 9 දරන ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමතිවරයා වූ පුංචි බණ්ඩා මුලත්කුලමේ නමැති මුම මෙයින් ප්‍රකාශ කරමි

(1) නුවරඑළිය දිස්ත්‍රික්කයේ උඩහේවාහැට ආදායම් පාලක නිර්ධාරි තාගේ කොසායයේ වඩවෙල ගමේ පිහිටි අක්කර 4ක් පමණ විශාලත්වය ඇති තාරුණේන්වත්ත හෙවත් කලුඅත්තගොල්ලේයාය නමැති ඉඩම, ඊට මායිම් —

- උතුරට ගම්සහා පාර;
තැගෙනහිරට මලකඳුර නමැති ඉඩම සහ ඩී කේ මුතුමැණිකාගේ ඉඩම් වෙන්කරන ගල් වැට;
දකුණට; පී ඇස් රොද්දිගුගේ ඉඩම වෙන්කරන ගල් වැට,
බස්නාහිරට එච් ඇම් කලු බණ්ඩාගේ ඉඩම වෙන්කරන ගල් වැට සහ පී ඇස්. පුනාන්දුගේ ඉඩම වෙන්කරන ගල් වැට සහ පී බිබ්ලිව් ඩී පාර.

(2) නුවරඑළිය දිස්ත්‍රික්කයේ උඩහේවාහැට ආදායම් පාලක නිර්ධාරි තාගේ කොසායයේ වඩවෙල ගමේ පිහිටි අක්කර 3ක් පමණ විශාලත්වය ඇති තාරුණේන්වත්ත හෙවත් කලුඅත්තගොල්ලේයාය නමැති ඉඩම, ඊට මායිම් —

- උතුරට ගම්සහා පාර;
තැගෙනහිරට පී ඇස් රොද්දිගුගේ ඉඩම වෙන්කරන ගල් වැට,
දකුණට පී ඇස් රොද්දිගුගේ ඉඩම වෙන්කරන ලද ගල් වැට,
බස්නාහිරට මලකඳුර නමැති ඉඩම සහ ඒ බිබ්ලිව් ඩී ලිසි තෝනාගේ ඉඩම වෙන්කරන ගල් වැට.

(3) නුවරඑළිය දිස්ත්‍රික්කයේ උඩහේවාහැට ආදායම් පාලක නිර්ධාරි තාගේ කොසායයේ වඩවෙල ගමේ පිහිටි අක්කර 3ක් පමණ

විශාලත්වය ඇති මැරිගක්කේහේන හෙවත් කලුඅත්තගොල්ලේයාය නමැති ඉඩම, ඊට මායිම් —

- උතුරට ගම්සහා පාර,
තැගෙනහිරට පී ඇස් රොද්දිගුගේ ඉඩම වෙන්කරන ඉනි වැට,
දකුණට පී ඇස් රොද්දිගුගේ ඉඩම වෙන්කරන වැට,
බස්නාහිරට පී ඇස් රොද්දිගුගේ ඉඩම වෙන්කරන මායිම

(4) නුවරඑළිය දිස්ත්‍රික්කයේ උඩහේවාහැට ආදායම් පාලක නිර්ධාරි තාගේ කොසායයේ වඩවෙල ගමේ පිහිටි අක්කර 16ක් පමණ විශාලත්වය ඇති කලුඅත්තගොල්ලේයාය නමැති ඉඩම, ඊට මායිම් —

- උතුරට ගම්සහා පාර;
තැගෙනහිරට කපුකොටුව ආණ්ඩුවේ ඉඩමෙහි මායිම සහ ආර් ඇම් කිරි බණ්ඩාගේ ඉඩම වෙන්කරන ගල් වැට;
දකුණට ගම්සහා පාර, ආර් ඇම් කිරි බණ්ඩාගේ අයිති ඉඩමෙහි මායිම, තවුට්ටේපිටිය ඉඩමෙහි මායිම, කේ. ජී රංචතනාගේ ඉඩමෙහි මායිම, මලකඳුර නමැති ඉඩම සහ එච් ඇම් රත්ගමගේ ඉඩමෙහි මායිම

(5) නුවරඑළිය දිස්ත්‍රික්කයේ උඩහේවාහැට ආදායම් පාලක නිර්ධාරි තාගේ කොසායයේ වඩවෙල ගමේ පිහිටි අක්කර 7ක් පමණ විශාලත්වය ඇති දියමුලුලියාය නමැති ඉඩම, ඊට මායිම් —

- උතුරට මලකඳුර නමැති ඉඩම සහ අයි ඇම්. කලුමැණිකාගේ ඉඩම වෙන්කරන ගල් වැට;
තැගෙනහිරට කඳුර සහ දියමුලුලුකුඹුර නමැති ඉඩම වේල්ල,
දකුණට දියමුලුලුකුඹුර නමැති ඉඩම වේල්ල;
බස්නාහිරට ගලගොඩගේහේන නමැති ඉඩමෙහි මායිම, අඹ කොටේහේන නමැති ඉඩමෙහි මායිම සහ පී බිබ්ලිව් ඩී. පාර

පී ඩී. මුලත්කුලමේ, ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමතිතුමා අංකය ජේ/ඇල්.ඇල්.ඩී/566/53 (ඊ.වී).

වම් 1954වර්ෂ ජූනි මස 2වෙනි දින කොළඹදීය.

1950 අංක 9 දරන ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත
5 වෙනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

අංකය කිව 4747/පේ 54/ඇල් 114

1950 අංක 9 දරන ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත
5 වෙනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

මෙහි පහත විස්තර කර තිබෙන ඉඩම පොදු කටයුත්තකට උවමනා කර තිබෙන බවත් එය ආණ්ඩුවට ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ විධිවිධාන යටතේ ලබාගන්නා බවත් 1950 අංක 9 දරන ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමතිවරයා වූ ප්‍රංචි බණ්ඩා මුලාත්තුරුමේ නමැති මම මෙයින් ප්‍රකාශකරමි

මෙහි පහත විස්තර කර තිබෙන ඉඩම පොදු කටයුත්තකට උවමනා කර තිබෙන බවත් එය ආණ්ඩුවට ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ විධිවිධාන යටතේ ලබාගන්නා බවත් 1950 අංක 9 දරන ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමතිවරයා වූ ප්‍රංචි බණ්ඩා මුලාත්තුරුමේ නමැති මම මෙයින් ප්‍රකාශකරමි

නුවරඑළිය දිස්ත්‍රික්කයේ වලපනේ ආදායම් පාලක නිලධාරියෙකුගේ කොටසකගේ පවතින පොලු ගම්මුලාදැනි නැතගේ කොටසකගේ හේටන් ජලෝත්තේ නමැති ගමේ පිහිටි පි 6,283 දරණ ජලානයේ අංක I 34 දරණ හේටන් ජලෝත්තේ නමැති ඉඩමෙන් අක්කර 14, රුබි 1, පර්චස් 28ක් ප්‍රමාණ ඇති කොටස, ඊට මායිම් —

(1) කොළඹ දිස්ත්‍රික්කයේ බටහිර සියනා කෝරළේ අදිකාරි පත්තුවේ සියඹලාපේ පිහිටි කිරිදිගල්ලකුඹුර යන කුඹුරෙන් පර්චස් 10ක පමණ ප්‍රමාණය, ඊට මායිම්:—

උතුරට ආණ්ඩුවේ කැලය,
නැගෙනහිරට පි පි 6,283 දරණ ජලානයේ අංක පේ 34 දරණ කැබැල්ල;

උතුරට සහ බස්නාහිරට එම ඉඩමේම ඉතිරි කොටස්,
නැගෙනහිරට සහ දකුණට සියඹලාපේ මය

දකුණට ආණ්ඩුවේ කැලය,
බස්නාහිරට පි පි 6,283 දරණ ජලානයේ අංක එච් 34 දරණ කැබැල්ල

(2) කොළඹ දිස්ත්‍රික්කයේ බටහිර සියනා කෝරළේ අදිකාරි පත්තුවේ සියඹලාපේ පිහිටි කිරිදිගල්ලකුඹුර යන කුඹුරෙන් පර්චස් 11ක ප්‍රමාණය, ඊට මායිම් —

පි බී මුලාත්තුරුමේ,
ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමතිතුමා
වම් 1954 ක් වූ ප්‍රති මස 7 වැනි දින
කොළඹදීය

උතුරට සහ බස්නාහිරට සියඹලාපේ මය,
නැගෙනහිරට සහ දකුණට එම ඉඩමේම ඉතිරි කොටස්

1950 අංක 9 දරන ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත
5 වෙනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

පි බී මුලාත්තුරුමේ,
ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමතිතුමා

වම් 1954 ක් වූ ප්‍රති මස 14 වැනි දින
කොළඹදීය

අංකය කිව 4101/පේ එච් ඇල් 1708.

1950 අංක 9 දරන ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත
5 වෙනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

මෙහි පහත විස්තර කර තිබෙන ඉඩම පොදු කටයුත්තකට උවමනා කර තිබෙන බවත් එය ආණ්ඩුවට ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ විධිවිධාන යටතේ ලබාගන්නා බවත් 1950 අංක 9 දරන ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමතිවරයා වූ ප්‍රංචි බණ්ඩා මුලාත්තුරුමේ නමැති මම මෙයින් ප්‍රකාශ කරමි

මෙහි පහත විස්තර කර තිබෙන ඉඩම පොදු කටයුත්තකට උවමනා කර තිබෙන බවත් එය ආණ්ඩුවට ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ විධිවිධාන යටතේ ලබාගන්නා බවත් 1950 අංක 9 දරන ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමතිවරයා වූ ප්‍රංචි බණ්ඩා මුලාත්තුරුමේ නමැති මම මෙයින් ප්‍රකාශ කරමි

මඩකලපුව දිස්ත්‍රික්කයේ මන් මුනෙයිපත්තු උතුර බල්ලිකුලම ගමේ පිහිටි යටි සඳහන් මායිම් තුළ ප්‍රමාණයෙන් අක්කර එකකින් ටොටසක් මාන්කා වූ තෝට්ටම් යන ඉඩමය, ඊට මායිම් —

කොළඹ දිස්ත්‍රික්කයේ දකුණු අළුත්කුරු කෝරළේ ගම්පහ මැදගම පිහිටි අක්කර 3ක පමණ විශාලකම් ඇති කහටගහවත්ත ගුන ඉඩම, ඊට මායිම් —

උතුරට දැනට පාසැලකට නියුතු කර තිබෙන ඉඩම හා උද්මා ලෙයිබේගේ ඉඩම;

උතුරට ආණ්ඩුවේ කැලය,
බස්නාහිරට උද්මා ලෙයිබේගේ අයිති ඉඩම,

නැගෙනහිරට කොකෝකෝඩ්වෙලෙයි එකට යන පි බීබ්ලිච්. බී පාර;

උතුරට ආණ්ඩුවේ කැලය,
නැගෙනහිරට ඊ පි ජයවර්ධන මහත්මයා සහ එච් ආර් පීටර් අප්පුහාමි අයිතිකම් කියන ඉඩම;

දකුණට මොහමඩ්ලෙයිබේගේ අයිති ඉඩම,
බස්නාහිරට උද්මා ලෙයිබේගේ අයිති ඉඩම.

දකුණට ගම්පහ—මීරිස්වත්ත පාර,
බස්නාහිරට ආණ්ඩුවේ කැලය

පි. බී මුලාත්තුරුමේ,
ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමතිතුමා

ඊට අයිතිකම් කියන්නෝ (1) බී වීරසිංහ නොන්නා මහත්මිය, නාරත්ගමුව, හිරිඋල්ල සහ (2) ඒ බී සියදෝරිස් අප්පුහාමි, ගම්පහ

මන්ත්‍රීතුමාගේ අංකය පේ 54 ඊ 129

මඩකලපු කව්වෙට්ටියේ අංකය ඇල් බී 3457

වම් 1954 ක් වූ ප්‍රති මස 7 වෙනි දින
කොළඹදීය.

අංකය කිව 4660/පේ ඇල් ඇල් බී/375/53

1950 අංක 9 දරන ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත
5 වෙනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

පි බී මුලාත්තුරුමේ,
ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමතිතුමා.

වම් 1954 ක් වූ මැයි මස 19 වැනි දින
කොළඹදීය.

අංකය කිව 4748/පේ 54/ඇල් 115

1950 අංක 9 දරන ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත
5 වෙනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

මෙහි පහත විස්තර කර තිබෙන ඉඩම පොදු කටයුත්තකට උවමනා කර තිබෙන බවත් එය ආණ්ඩුවට ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ විධිවිධාන යටතේ ලබාගන්නා බවත් 1950 අංක 9 දරන ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමතිවරයා වූ ප්‍රංචි බණ්ඩා මුලාත්තුරුමේ නමැති මම මෙයින් ප්‍රකාශ කරමි.

මෙහි පහත විස්තර කර තිබෙන ඉඩම පොදු කටයුත්තකට උවමනා කර තිබෙන බවත් එය ආණ්ඩුවට ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ විධිවිධාන යටතේ ලබාගන්නා බවත් 1950 අංක 9 දරන ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමතිවරයා වූ ප්‍රංචි බණ්ඩා මුලාත්තුරුමේ නමැති මම මෙයින් ප්‍රකාශ කරමි

කොළඹ දිස්ත්‍රික්කයේ හාපිරිගම කෝරළේ ලෝලුවාගොඩ සහ හරත්තහට පිහිටි ලෝලුවාගොඩවත්ත සහ අරලියකැලේවත්ත යන ඉඩම්වලින් පර්චස් 9ක පමණ විශාලකම් ඇති ඉඩම් කැබලි දෙකක්, ඊට මායිම් —

(1) කොළඹ දිස්ත්‍රික්කයේ උතුරු අළුත්කුරු කෝරළේ (ඒ) කොහොගොස් කලහපිටියේ පිහිටි අම්බලන්පිටියකුඹුර යන කුඹුරෙන් පර්චස් 14ක පමණ ප්‍රමාණය, ඊට මායිම් —

උතුරට: පි. එ 2,986 දරණ සිතියමේ 7A වැනි කැබැල්ල;
නැගෙනහිරට ඇත්. පොරොල්ලිස් ප්‍රනාන්දු මහත්මයාට අයිති වාගොල්ලවත්ත,

උතුරට මය,
නැගෙනහිරට, දකුණට සහ බස්නාහිරට එම ඉඩමේම ඉතිරි කොටස්.

දකුණට ඇත් ආර් ප්‍රනාන්දු මහත්මයාට අයිති වාගොල්ල වත්තේ කොටසක් සහ පි. එ 2,986 අංක 4 වැනි කැබැල්ල;

බස්නාහිරට නැසිසිය සි පේ ද සරම් මහත්මයාගේ උරුමක් කාරසිත්ට අයිති අරලියකැලේවත්ත

පි බී මුලාත්තුරුමේ,
ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමතිතුමා
වම් 1954 ක් වූ ප්‍රති මස 10 වැනි දින
කොළඹදීය.

(2) කොළඹ දිස්ත්‍රික්කයේ උතුරු අළුත්කුරු කෝරළේ (ඒ) කොට්ඨාශයේ කලහපිටියේ පිහිටි වෙරළබඩකුඹුර යන කුඹුරෙන් පර්චස් 11ක පමණ ප්‍රමාණය, ඊට මායිම්.

උතුරට, නැගෙනහිරට සහ බස්නාහිරට එම ඉඩමේම ඉතිරි කොටස්
දකුණට මස

පී බී බුලත්කුලමේ,
ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමතිතුමා,
වම් 1954ක්වූ ජුනි මස 14 වැනි දින
කොළඹදීය

1950හේ අංක 9 දරන ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත
5 වෙනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

මෙහි පහත විස්තර කර තිබෙන ඉඩම පොදු කටයුත්තකට උවමනා කර තිබෙන බවත් එය ආණ්ඩුවට ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ විධි විධාන යටතේ ලබාගන්නා බවත් 1950හේ අංක 9 දරන ඉඩම් ලබා ගැනීමේ ආඥාපනතේ 5 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමතිවරයා වූ ප්‍රංචි බණ්ඩා බුලත්කුලමේ නමැති මම මෙයින් ප්‍රකාශ කරමි

නුවරඑළිය දිස්ත්‍රික්කයේ උඩගස්වැහැට කොට්ඨාශයේ බමරගම ගමෙහි පිහිටි, අක්කර 20ක් පමණ විශාලත්වය ඇති මාලිගානැන් න කොට්ඨාශය නමැති ඉඩමෙන් කොටසක්, ඊට මායිම් —

උතුරට හොලිවුඩ්වත්ත සහ රජයේ ඉඩම;
නැගෙනහිරට රජයේ ඉඩම සහ දරඹයවත්ත-වේනෙස්තැන් න ඇල;
දකුණට දරඹය සහ දරඹයවත්තේ මායිම,
බස්නාහිරට ෆුල් කඳුර වත්තට වෙන්කොට ඇති පිසවේසම

පී බී බුලත්කුලමේ,
ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමතිතුමා,
අංකය ජේ 54 ඇල් 121 විදී.

වම් 1954ක්වූ ජුනි මස 14 වෙනි දින
කොළඹදීය.

1950හේ අංක 9 දරන ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත
5 වෙනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

මෙහි පහත විස්තර කර තිබෙන ඉඩම පොදු කටයුත්තකට උවමනා කර තිබෙන බවත් එය ආණ්ඩුවට ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ විධි විධාන යටතේ ලබාගන්නා බවත් 1950හේ අංක 9 දරන ඉඩම් ලබා ගැනීමේ ආඥාපනතේ 5 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමතිවරයා වූ ප්‍රංචි බණ්ඩා බුලත්කුලමේ නමැති මම මෙයින් ප්‍රකාශ කරමි

රත්නපුර දිස්ත්‍රික්කයේ අටකලන් කෝරළේ මැදපත්තුවේ මල්වත්ත නමැති ගමේ පිහිටි නො වි පී 696 දරන ජලානේ ලොටි නො 197 සහ 247 දරන අස්වැද්දුමේකොඹවත්ත සහ දෙමේඅස් වැද්දුම නමැති ඉඩම්වලින් පර්චස් 2.01 පමණ විශාල කොටස් දෙකක්

පී බී බුලත්කුලමේ,
ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමතිතුමා,
අංකය ජේ/පීබීලීඑම්/2169/ඇල් ඇල්/ඒ 5402

වම් 1954ක්වූ ජුනි මස 9 වෙනි දින
කොළඹදීය

මේ සම්බන්ධයෙන් එවන සෑම ලිපියකම මෙහි සඳහන් අංකය සඳහන් කළ යුතුයි.

අංකය ඇල් ඒ 7501/ජේ/ඇල් ඇල්/21/53
1950හේ අංක 9 දරන ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත
7 වැනි වගන්තිය යටතේ වූ දන්වීමයි

පොදු කටයුත්තක් සඳහා අවශ්‍ය පහත දක්වෙන ඉඩම් ලබාගැනීමට ආණ්ඩුව අදහස්කරන බැව් 1950හේ අංක 9 දරන ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 7 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ මෙයින් දැනුම්දී සිටිමි එනම් ඇල් බී ඔ ඉඩම් කැබලිවලට ගැටට පාරක් සඳහාය.

ලබාගැනීමට බලාපොරොත්තුවන ඉඩම්වල විස්තර —

1953හේ මැයි මස 25 වෙනි දින නො ජේ/ඇල් ඇල්/21/53 දරණ ඉඩම් හා ඉඩම් සංවර්ධන ඇමතිතුමාගේ 1953හේ ජූලි මස 17 වෙනි දින නො 10,551 දරන ගැසට් පත්‍රයේ ප්‍රසිඛ කරනලද ප්‍රකාශය පරිදි

කුරුණෑගල දිස්ත්‍රික්කයේ දේවමැදි හත්පත්තුවේ දේවමැද්දේ කෝරළේ විලකවුපොත නම් ගමෙහි පිහිටි පාලුවත්තේ ඉහලවත්ත, පාලුවත්තේ වැවහේන, හිරඹගහමුල්වත්ත සහ සියඹලගහමුල්හේන,

පාලුවත්තේ වැවහේන නමැති ඉඩම්වලින් නො 2,510 දරන අවසාන ගම් මැණීමේ සැලැස්මේ 2 වෙනි අතිරේකයේ නො 190, 191, 192 සහ 193 යයි මැණ ගැඳිත්වන අ 0, රු 0, ප 12 78ක විශාලත්වයක් ඇති බිම් ප්‍රමාණය

ඉහත සඳහන් ඉඩම්වලට හිමිකම් අයිතිවාසිකම් හෝ වෙනත් සම්බන්ධකම් කියා සිටින සියලුදෙනාම තම තමන් හෝ ඔවුන්ගෙන් ලියවිලිවලින් බලය ලත් අයවලුන් හෝ වම් 1954ක්වූ අගෝස්තු මස 20 වෙනි දින පූර්වහාන 9 ව කුරුණෑගල කව්වේරියේදී මා සම්මුඛවිය යුතුයි

තවද වම් 1954ක්වූ අගෝස්තු මස 12 වෙනි දිනට මත්තෙන් ඒ ඉඩම් සම්බන්ධයෙන් ඔවුන්ගේ අයිතිවාසිකම්වල සවහාවයත්, එකී ඉඩම් ලබාගැනීම ගැන වන්දි ඉල්ලීමට ඇති කරුණු පිළිබඳ විස්තරත් වන්දි මුදල හා ඒ මුදල ගණන් බැලූ හැටින් මා වෙත (පිටපත් දෙකක් සහිතව) ලියවිල්ලකින් දැනුම්දිය යුතුයි

විභාගය පවත්වන අවස්ථාවේදී අයිතිවාසිකම් සම්බන්ධව තිබෙන ශියලුම ලියවිලි මා ඉදිරිපිට පෙන්විය යුතුයි නියම දිනට පෙර තම තමන්ගේ අයිතිවාසිකම් සම්බන්ධව පොරතුරු මා වෙත ලියවිල්ලකින් දන්වා නොඑවූ අයවලුන් මා ඉදිරියේ විභාගය පවත්වන අවස්ථාවේදී පෙනී සිටීමට උවමනා නැත තවද අයිතිවාසිකම් සම්බන්ධව ලියවිල්ලකින් දන්වා නොඑවූ අයගේ කට වචනයෙන් විභාග දොකරන බව මෙයින් දන්වමි

සෑම් එච් සිල්වා,
කුරුණෑගල දිස්ත්‍රික්කයේ ආණ්ඩුවේ උප ඒජන්තතුමා

වම් 1954ක්වූ ජුනි මස 25 වෙනි දින
කුරුණෑගල කව්වේරියේදීය

ඇල් ඒ 3112/ජේ/එච්ඇල්/418

1950හේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත
7 වැනි වගන්තිය යටතේ වූ දන්වීමයි

පොදු කටයුත්තක් සඳහා අවශ්‍ය පහත දක්වෙන ඉඩම් ලබාගැනීමට ආණ්ඩුව අදහස්කරන බැව් 1950හේ අංක 9 දරන ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 7 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ මෙයින් දැනුම්දී සිටිමි

ලබාගැනීමට බලාපොරොත්තුවන ඉඩම්වල විස්තර —

සඳලිමේන්ට් නො 1 ඇෆ් වි පී 74 ගම—මහගම

කැබැල්ල : 87

ඉඩමේ නම කොස්ගහවත්ත

විස්තර අවුරුදු 15-30 දක්වා වයස ඇති පොල්ගස් 4කින් යුත් පොල්වත්ත.

අයිතිකම් කියන්නේ රාජපක්‍ෂ පේඩ්ගේ පෙයියා සහ රත්කිරන් පේඩ්ගේ කිරියා, මහගම, මුගුණුවටවන

ප්‍රමාණය අ 0, රු 0, ප 9

කැබැල්ල : 88.

ඉඩමේ නම ගලින්දවත්ත

විස්තරය ශ්‍රීදක් සහ උණපදුරු 2ක් ඇති පොල්වත්තෙන් කොටසක්.

අයිතිකම් කියන්නේ ඇම් ජේ ප්‍රනාන්දු, අළුත්කඩේ, කරවිටගාර, මුගුණුවටවන සහ ඇම් ඇස් එච් පිටර්ස්, මහගම, මුගුණුවටවන

ප්‍රමාණය අ 0, රු 0, ප 94

එකතුව : අ. 0, රු 0, ප. 184

ඉහත සඳහන් ඉඩම්වලට හිමිකම්, අයිතිවාසිකම් හෝ වෙනත් සම්බන්ධකම් කියා සිටින සියලුදෙනාම තම තමන් හෝ ඔවුන්ගෙන් ලියවිලිවලින් බලය ලත් අයවලුන් හෝ 1954ක්වූ අගෝස්තු මස 6 වෙනි දින උදේ 10ට හලාවත ආහාර පාලක නිලධාරියාගේ කන්තෝරුවේදී මා සම්මුඛවිය යුතුයි

තවද වම් 1954ක්වූ ජූලි මස 29 වෙනි දිනට මත්තෙන් ඒ ඉඩම් සම්බන්ධයෙන් ඔවුන්ගේ අයිතිවාසිකම්වල සවහාවයත්, එකී ඉඩම් ලබාගැනීම ගැන වන්දි ඉල්ලීමට ඇති කරුණු පිළිබඳ විස්තරත් වන්දි මුදල හා ඒ මුදල ගණන් බැලූ හැටින් මා වෙත (පිටපත් දෙකක් සහිතව) ලියවිල්ලකින් දැනුම්දිය යුතුයි

පී කාසිලිංගම්,
පුත්තලම් සහ හලාවත දිස්ත්‍රික්කයේ ආණ්ඩුවේ අතිරේක උප ඒජන්තතුමා

වම් 1954ක්වූ ජුනි මස 21 වැනි දින
පුත්තලම් කව්වේරියේදීය

ඇල් ඩබ්ලිව් එ 7

අංකය ඇල් අර් 5049/පේ/ජී/1174.

1950හේ අංක 9 දරන ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත
7 වැනි වගන්තිය යටතේ වූ දන්විමයි

1950හේ අංක 9 දරන ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත
7 වැනි වගන්තිය යටතේ වූ දන්විමයි

පොදු කටයුත්තක් සඳහා අවශ්‍ය පහත දැක්වෙන ඉඩම් ලබාගැනීමට
ආණ්ඩුව අදහස් කරන බැව් 1950හේ අංක 9 දරන ඉඩම් ලබාගැනීමේ
ආඥාපනතේ 7 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ
මෙයින් දැනුම්දී සිටිමි

පොදු කටයුත්තක් සඳහා අවශ්‍ය පහත දැක්වෙන ඉඩම් ලබාගැනීමට
ආණ්ඩුව අදහස් කරන බැව් 1950හේ අංක 9 දරන ඉඩම් ලබාගැනීමේ
ආඥාපනතේ 7 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ
මෙයින් දැනුම්දී සිටිමි

ලබාගැනීමට බලාපොරොත්තුවන ඉඩමේ විස්තර —

ලබාගැනීමට බලාපොරොත්තුවන ඉඩම්වල විස්තර —

නො 27 දරන අන්තිම ගම් සිතියමේ නො 13 දරන අතිරේකය.

නො ඇප්. පී පී 54 දරන ඒලානේ අතිරේක නො 2හේ
කැබේලි නො 393 සහ 394 ගම්—රත්නපුර දිස්ත්‍රික්කයේ
කුරුමිටි කෝරළේ මැදපත්තුවේ කරදන.

ගම—උඩකුඹුල්වෙල

කැබේලි : 393.

කැබේලි : 225.

ඉඩමේ නම කොකටියකඳුරේපහන, කොකටියඅරාවේපහන

ඉඩමේ නම. එගොඩවත්ත

විස්තර පහත

අයිතිකම් කියන්නා එච්. පේ. පිංතෝ, පෙරකඳෝරුතැන, බදුල්ල
ප්‍රමාණය අ 0, රු 1, ප 28 3

විස්තර අවුරුදු 20 වන කොස්ගස් 4, අවුරුදු 15 වන පුවක්ගස් 8,
අවුරුදු 15 වන දෙල්ගස්කේද, අවුරුදු 3 වන පොල්ගස් 4, තාව
කාලික ගොඩනැගිල්ලක්ද (ආණ්ඩුවේ පාසැල) ඇති වත්ත.

ඉහත සඳහන් ඉඩමට හිමිකම්, අයිතිවාසිකම් හෝ වෙනත්
සම්බන්ධකම් කිසි සිටින සියලුදෙනාම තම තමන් හෝ ඔවුන්ගෙන්
ලියවිලිවලින් බලය ලත් අයවලුන් හෝ වම් 1954ක් වූ සැප්තැම්බර්
මස 3වෙනි දින සවස 2 30ට බදුපු කවිවේරියේදී මා සම්මුඛ විය
යුතුයි.

අයිතිකම් කියන්නෝ ලියනආරවිච්චිලාගෙ පොසිසිංසො අප් පුහාමි,
එම පිරිස් සිංසො, එම ගොන්දිරස් සිංසො, එම පොඹිමැණිකෙ, එම
එවුසොහාමි, එම රම්මැණිකෙ, එම පුංචිමැණිකෙ, ඇලිස්තෝන ලියන
ආරවිච්චි යන සියල්ලන්ම, කරදන, කලවුවාව, ලියනආරවිච්චිලාගෙ
අප් පුහාමි, කැන්දෙවිත්ත පාසැල, මැදගම, ලියනආරවිච්චිලාගෙ
රොසලින්, විනානගේ ආරොන් පෙරේරා බාපේ, කරදන, කලවුවාව

තවද වම් 1954ක් වූ අගෝස්තු මස 27වෙනි දිනට මත්තෝන් ඒ
ඉඩම සම්බන්ධයෙන් ඔවුන්ගේ අයිතිවාසිකම්වල සහභාගයන්, එකී
ඉඩම ලබාගැනීම ගැන වන්දි ඉල්ලීමට ඇති කරුණු පිළිබඳ විස්තරත්
වන්දි මුදල හා ඒ මුදල ගණන් බැඳු ගැටිත් මා වෙත පිටපත්
දෙකක් සහිතවූ ලියවිල්ලකින් දැනුම්දිය යුතුයි උරුමය සම්බන්ධව
සියලුම ඔප්පු තීරප්පු මා වෙත විභාගයේදී ඉදිරිපත් කළ යුතුයි.

ප්‍රමාණය අ 0, රු 2, ප 36 8

ඒ අයි මොහිඩින්,
ලාව පළාතේ ආණ්ඩුවේ උප ඒජන්තතුමා

කැබේලි : 394

ඉඩමේ නම එගොඩකුඹුර

වම් 1954ක් වූ ජුනි මස 24වෙනි දින
බදුපු කවිවේරියේදීය

විස්තර අවුරුදු 15 වන පුවක්ගස් 5, අවුරුදු 8 වන කොස්ගස් 1.
අවුරුදු 5 සිට 10 දක්වා වයස ඇති රබර් ගස් 3ක්ද, ඇති දෙකිය.

ඇල්. ඩබ්ලිව් 3702

1950හේ අංක 9 දරන ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත
7 වැනි වගන්තිය යටතේ වූ දන්විමයි

අයිතිකම් කියන්නෝ ඉහත සඳහන් නම් ඇති අයවලුන් සහ
ලියනආරවිච්චිලාගෙ හිතලහාමි සහ එම සිරිවඩනහාමි යන දෙදෙනා,
කරදන, කලවුවාව

පොදු කටයුත්තක් සඳහා අවශ්‍ය පහත දැක්වෙන ඉඩම් ලබාගැනීමට
ආණ්ඩුව අදහස් කරන බැව් 1950හේ අංක 9 දරන ඉඩම් ලබාගැනීමේ
ආඥාපනතේ 7 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ
මෙයින් දැනුම්දී සිටිමි

ප්‍රමාණය. අ 0, රු 2, ප 27 9

ලබාගැනීමට බලාපොරොත්තුවන ඉඩමේ විස්තර —

මුළු ගණන: අ. 1. රු 1, ප 24.7.

පී පී එ 286 කහන්තේවෙල (කොටසක්)

කැබේලි : 1.

ඉඩමේ නම නො. 5 දරන කොහොයගේ (ඉහළ) වටිපනම
නො 57 සහ 61 දරන ඉඩම්වල කොටස්

ඉහත සඳහන් ඉඩම්වලට හිමිකම්, අයිතිවාසිකම් හෝ වෙනත්
සම්බන්ධකම් කිසි සිටින සියලුදෙනාම තම තමන් හෝ ඔවුන්ගෙන්
ලියවිලි වලින් බලය ලත් අයවලුන් හෝ වම් 1954හේ අගෝස්තු මස
6 වැනි දින උදේ 10ට කරදන ආණ්ඩුවේ පාසැලවේදී මා සම්මුඛවිය
යුතුයි

විස්තර වත්ත, අවුරුදු 25-30 දක්වා වයසැති කෝපි පැල 16ක්ද.
උළු සෙවිලි කළ සිමෙන්ති ගොඩනැගිල්ලක්ද, තකරන්වලින් සෙවිලි
කළ සිමෙන්තියෙන් සාදනලද වැසිකිළි 2ක්ද සිමෙන්ති කානුවකින්
කොටසක්ද තිබේ

තවද වම් 1954හේ ජූලි මස 30 වැනි දිනට මත්තෝන් ඒ ඉඩම
සම්බන්ධයෙන් ඔවුන්ගේ අයිතිවාසිකම්වල සහභාගයන්, එකී ඉඩම
ලබාගැනීම ගැන වන්දි ඉල්ලීමට ඇති කරුණු පිළිබඳ විස්තරත්
වන්දි මුදල හා ඒ මුදල ගණන් බැඳු ගැටිත් මා වෙත පිටපත්
දෙකක් සහිතවූ ලියවිල්ලකින් දැනුම්දිය යුතුයි

අයිතිකම් කියන්නා හී ඇල් පෙරේරා මහත්මිය, " මිරියන්ටල්
බංගලාව", බණ්ඩාරවෙල

සැලකිය යුතුයි—

ප්‍රමාණය අ 0, රු 0, ප. 20 4

1 මෙහි සඳහන් කර තිබෙන පරිදි නියම දිනට ප්‍රථම තම
ාමන්ගේ අයිතිවාසිකම් සම්බන්ධව තොරතුරු මා වෙත ලියවිලි ලකින්
ඉදිරිපත් නොකරන ලද අය විභාගය පවත්වන අවසානවේ මා ඉදිරියට
පැමිණීමෙන් වැඩෙක් නොවන බවත්, එසේ නියම දිනට කලින්
ලියවිලි ලකින් (පිටපත් 2 සහිත) අයිතිවාසිකම් දන්වා නොඑවූ අය
වලුන්ගේ සාක්ෂි කටවවනගෙන් විභාග නොකරන බවත් මෙයින්
දන්වමි

ඉහත සඳහන් ඉඩමට හිමිකම්, අයිතිවාසිකම් හෝ වෙනත්
සම්බන්ධකම් කිසි සිටින සියලුදෙනාම තම තමන් හෝ ඔවුන්ගෙන්
ලියවිලිවලින් බලය ලත් අයවලුන් හෝ වම් 1954ක් වූ සැප්තැම්බර්
මස 3වෙනි දින උදේ 10ට බදුපු කවිවේරියේදී මා සම්මුඛ විය යුතුයි

2 තමාගේ අයිතිය සම්බන්ධව ඇති සියලුම ලියකියවිලි විභාගය
පවත්වන වේලාවේදී ඉදිරිපත් කළ යුතුයි

තවද වම් 1954ක් වූ අගෝස්තු මස 27වෙනි දිනට මත්තෝන් ඒ
ඉඩම සම්බන්ධයෙන් ඔවුන්ගේ අයිතිවාසිකම්වල සහභාගයන්, එකී
ඉඩම ලබාගැනීම ගැන වන්දි ඉල්ලීමට ඇති කරුණු පිළිබඳ විස්තරත්
වන්දි මුදල හා ඒ මුදල ගණන් බැඳු ගැටිත් මා වෙත (පිටපත්
දෙකක් සහිතවූ) ලියවිල්ලකින් දැනුම්දිය යුතුයි උරුමය සම්බන්ධව
සියලුම ඔප්පු තීරප්පු මා වෙත විභාගයේදී ඉදිරිපත් කළ යුතුයි

ඒ අයි මොහිඩින්,
ලාව පළාතේ ආණ්ඩුවේ උප ඒජන්තතුමා

සී ප්‍රසිකන්ස්,
රත්නපුර දිස්ත්‍රික්කයේ උප දිසාපතිතුමා

වම් 1954ක් වූ ජුනි මස 24වෙනි දින
බදුපු කවිවේරියේදීය

වම් 1954ක් වූ ජුනි මස 24 වැනි දින
රත්නපුර කවිවේරියේදීය

ඉඩම් සලකුණු පිළිබඳ දැන්වීමයි

ජී ඒ ජේ නො ඇල්ට්/114/ඇඒ. ඩී. පී 491

අවසරපත්‍ර ලැබීමට සුදුසු සේ තෝරා පිළිබඳ ඉඩම් කවිවේරියේ දැන්වීමයි

(මධ්‍යම පංතියේ ලාංකිකයන් සම්බන්ධයෙනි)

මෙහි පහත විස්තර දක්වන ඉඩම් සඳහාදු ඉල්ලුම්පත්‍ර කල්පනාවට ගනු පිණිසත් කොටස් වශයෙන් ඒ ඉඩම්වලට අවසරපත්‍ර ලැබීමට සුදුසු සේ තෝරාගැනීම පිණිසත් ආර්ථික කවිවේරියේදී වම් 1954ක් වූ සැප්තැම්බර් මස 3 වෙනි දින දුර්වහය 10ට 1935ගේ අංක 19 දරන ඉඩම් සලකුණු කිරීමේ ආඥාපනත යටතේ ඉඩම් කවිවේරියක් දකුණු පළාතේ ආණ්ඩුවේ උප ඒජන්තතුමා විසින් පවත්වන බැව් මෙයින් දැනුම්දෙනු ලැබේ

- 2 මේ ඉඩම් කට්ටි මධ්‍යම පංතියේ ලාංකිකයන්ට පමණක්
- 3 සියලුම ඉල්ලුම්පත්‍ර ආණ්ඩුවේ උප ඒජන්තතුමා වෙත ආර්ථික කවිවේරියට වම් 1954ක් වූ අගෝස්තු මස 19 වැනි දින හෝ ඊට මත්තෙන් ලැබිය යුතුයි
- 4 සෑම ඉල්ලුම්කරුටම විසින්ම ඉඩම් කවිවේරියට පැමිණිය යුතුයි නැතහොත් තමා වෙනුවෙන් පෙනීසිටීමට නියෝජිතයකු එවිය යුතුයි ඉල්ලුම්කරු, නියෝජිත යන දෙදෙනාගෙන් එකෙකෙනෙකු වත් ඉඩම් කවිවේරියට නො පැමිණියොත් ඉල්ලුම්කරු තම ඉල්ලීම සම්බන්ධයෙන් තවදුරටත් ක්‍රියාකිරීමට අකැමති බැව් ආණ්ඩුවේ උප ඒජන්තතුමා විසින් සලකනු ලැබේ
- 5 මේ ඉඩම් කවිවේරිය පිළිබඳව දැනගතයුතු යමක් ඇතහොත් එය ආණ්ඩුවේ උප ඒජන්තතුමාගෙන් විභාග කළ යුතුයි.

සී. විස්වාසම්,
ආර්ථික පළාතේ උප දිසාපතිතුමා

දීමට යන ඉඩම්වල විස්තර

ඇඒඒ. ඩී පී 491. ගම—ඕපාන

- කැබෙල්ල : 182.
ප්‍රමාණය (කිරිවු වශයෙන්) : අ. 5, රු. 1, ප. 20.
මේ ඉඩම්වල වැවීමට සුදුසු ශසය වැනි තේ සහ රබර්
- කැබෙල්ල : 184.
ප්‍රමාණය (කිරිවු වශයෙන්) : අ. 1, රු. 1, ප. 12.
මේ ඉඩම්වල වැවීමට සුදුසු ශසය වැනි තේ සහ රබර්
- කැබෙල්ල : 189.
ප්‍රමාණය (කිරිවු වශයෙන්) : අ. 7, රු. 3, ප. 16
මේ ඉඩම්වල වැවීමට සුදුසු ශසය වැනි තේ සහ රබර්
- කැබෙල්ල : 201.
ප්‍රමාණය (කිරිවු වශයෙන්) : අ. 4, රු. 0, ප. 30
මේ ඉඩම්වල වැවීමට සුදුසු ශසය වැනි තේ සහ රබර්.
- කැබෙල්ල : 208.
ප්‍රමාණය (කිරිවු වශයෙන්) : අ. 4, රු. 1, ප. 7.
මේ ඉඩම්වල වැවීමට සුදුසු ශසය වැනි තේ සහ රබර්
- කැබෙල්ල : 212.
ප්‍රමාණය (කිරිවු වශයෙන්) : අ. 4, රු. 2, ප. 11
මේ ඉඩම්වල වැවීමට සුදුසු ශසය වැනි තේ සහ රබර්.
- කැබෙල්ල : 213.
ප්‍රමාණය (කිරිවු වශයෙන්) : අ. 5, රු. 1, ප. 31
මේ ඉඩම්වල වැවීමට සුදුසු ශසය වැනි තේ සහ රබර්.
- කැබෙල්ල : 214.
ප්‍රමාණය (කිරිවු වශයෙන්) : අ. 12, රු. 2, ප. 32
මේ ඉඩම්වල වැවීමට සුදුසු ශසය වැනි තේ සහ රබර්.

- කැබෙල්ල : 216.
ප්‍රමාණය (කිරිවු වශයෙන්) අ. 14, රු. 3, ප. 10
මේ ඉඩම්වල වැවීමට සුදුසු ශසය වැනි තේ සහ රබර්
- කැබෙල්ල : 220
ප්‍රමාණය (කිරිවු වශයෙන්) අ. 2, රු. 0, ප. 2
මේ ඉඩම්වල වැවීමට සුදුසු ශසය වැනි තේ සහ රබර්
- කැබෙල්ල : 221.
ප්‍රමාණය (කිරිවු වශයෙන්) අ. 7, රු. 0, ප. 7
මේ ඉඩම්වල වැවීමට සුදුසු ශසය වැනි තේ සහ රබර්
- කැබෙල්ල : 235.
ප්‍රමාණය (කිරිවු වශයෙන්) අ. 8, රු. 0, ප. 10.
මේ ඉඩම්වල වැවීමට සුදුසු ශසය වැනි තේ සහ රබර්
- කැබෙල්ල : 246.
ප්‍රමාණය (කිරිවු වශයෙන්) අ. 5, රු. 0, ප. 24.
මේ ඉඩම්වල වැවීමට සුදුසු ශසය වැනි තේ සහ රබර්.
- කැබෙල්ල : 247.
ප්‍රමාණය (කිරිවු වශයෙන්) අ. 7, රු. 0, ප. 20
මේ ඉඩම්වල වැවීමට සුදුසු ශසය වැනි තේ සහ රබර්
- කැබෙල්ල : 249.
ප්‍රමාණය (කිරිවු වශයෙන්) අ. 1, රු. 0, ප. 4
මේ ඉඩම්වල වැවීමට සුදුසු ශසය වැනි තේ සහ රබර්
- කැබෙල්ල : 254.
ප්‍රමාණය (කිරිවු වශයෙන්) : අ. 7, රු. 1, ප. 12
මේ ඉඩම්වල වැවීමට සුදුසු ශසය වැනි තේ සහ රබර්
- කැබෙල්ල : 256.
ප්‍රමාණය (කිරිවු වශයෙන්) අ. 4, රු. 2, ප. 21.
මේ ඉඩම්වල වැවීමට සුදුසු ශසය වැනි තේ සහ රබර්
- කැබෙල්ල : 257.
ප්‍රමාණය (කිරිවු වශයෙන්) අ. 12, රු. 0, ප. 0
මේ ඉඩම්වල වැවීමට සුදුසු ශසය වැනි තේ සහ රබර්
- කැබෙල්ල : 258.
ප්‍රමාණය (කිරිවු වශයෙන්) අ. 3, රු. 3, ප. 4
මේ ඉඩම්වල වැවීමට සුදුසු ශසය වැනි තේ සහ රබර්
- කැබෙල්ල : 259.
ප්‍රමාණය (කිරිවු වශයෙන්) අ. 5, රු. 1, ප. 1
මේ ඉඩම්වල වැවීමට සුදුසු ශසය වැනි තේ සහ රබර්.
- කැබෙල්ල : 260.
ප්‍රමාණය (කිරිවු වශයෙන්) : අ. 3, රු. 0, ප. 11
මේ ඉඩම්වල වැවීමට සුදුසු ශසය වැනි තේ සහ රබර්
- කැබෙල්ල : 264.
ප්‍රමාණය (කිරිවු වශයෙන්) : අ. 1, රු. 0, ප. 36.
මේ ඉඩම්වල වැවීමට සුදුසු ශසය වැනි තේ සහ රබර්
- කැබෙල්ල : 267.
ප්‍රමාණය (කිරිවු වශයෙන්) : අ. 3, රු. 2, ප. 35
මේ ඉඩම්වල වැවීමට සුදුසු ශසය වැනි තේ සහ රබර්.
- කැබෙල්ල : 272.
ප්‍රමාණය (කිරිවු වශයෙන්) : අ. 4, රු. 3, ප. 30
මේ ඉඩම්වල වැවීමට සුදුසු ශසය වැනි තේ සහ රබර්
- කැබෙල්ල : 273.
ප්‍රමාණය (කිරිවු වශයෙන්) : අ. 4, රු. 3, ප. 25
මේ ඉඩම්වල වැවීමට සුදුසු ශසය වැනි තේ සහ රබර්
- කැබෙල්ල : 281.
ප්‍රමාණය (කිරිවු වශයෙන්) : අ. 2, රු. 1, ප. 33.
මේ ඉඩම්වල වැවීමට සුදුසු ශසය වැනි තේ සහ රබර්.
- කැබෙල්ල : 313.
ප්‍රමාණය (කිරිවු වශයෙන්) : අ. 8, රු. 1, ප. 17.
මේ ඉඩම්වල වැවීමට සුදුසු ශසය වැනි තේ සහ රබර්.

විවිධ දැන්වීමයි

- 1 සබරගමු පළාතේ රත්නපුර දිස්ත්‍රික්කයේ පහත සඳහන් රාජ සන්තක ඉඩම්වල මැණික් ගරාගැනීමේ අවුරුදු බද්ද වම් 1954ක් වූ අගෝස්තු මස 12 වෙනි දින සිට අවුරුද්දකට දෙන හෙයින් ආණ්ඩුවේ ඒජන්ත උරුමාන්ගේ විසින් ඉල්ලුම් පත්‍ර වම් 1954 අගෝස්තු මස 2 වෙනි දින පෙරවරු 10.30 වනතුරු භාරගනු ලැබේ.
- 2 ඉල්ලුම්පත්‍රයේ සඳහන් මුදල ඉරක්කමෙන්ද අකුරෙන්ද ලිය යුතුයි. ඉරක්කමෙන් ලිවූ මුදල අකුරෙන් ලිවූ මුදලට වෙනස්වද නොහොත් ලිවූ මුදල අකුරෙන් නො තිබුණොත් ඉල්ලුම්පත්‍රය භාර නො ගැනීමට ඉඩ තිබේ

- 3 වැන්නර් දිනයට කලින් එක එක ඉඩමට නොහොත් දෙළකට වෙන් වෙන් වශයෙන් රුපියල් 25 බැගින් රත්නපුරේ කවිවේරියේ තැන්පත් කළ යුතුයි. ඒ ඒ ඉඩම් ඉල්ලුම්කරන වැන්නරයට රුපියල් 25ගේ කුඩාතාක්සියද අමුණා තිබිය යුතුය
- 4 "Tender for the Right to Gem"; එනම්—මැණික් ගැරීමේ බලය ඉල්ලුම්කරන ඉල්ලුම්පත්‍රය යන වචන ලිඛිත කවරයේ මතුපිට ලිය යුතුයි—එක එක ඉඩමට නොහොත් දෙළකට වෙන් වෙන් වශයෙන් ඉල්ලුම්පත්‍ර දැමිය යුතුයි ඒ ඒ ඉඩමට කලින් බැඳුණු මුදලේ කුඩාතාක්සිය ඉල්ලුම්පත්‍රයට ඇමිණිය යුතුයි.

ඇ. පි 1566

12 නවදුන් කෝරළේ ලෙල්ලුපිටියේ පිහිටි නො ඇප් වි පි 208 දරන ජලානේ ලොව නො 269 දරන දෙබන්ගහ දෙලික් දිහින් දම්වැල් 20ක් පමණ වන කොටසක්, එහි මායිම් —

උතුරට එම දෙලේම දකුණු ඉවුර,
නැගෙනහිරට නො ඇප් වි පි 208 දරන ජලානේ ලොව නො 269 දරන පුද්ගලික ඉඩමේ බටහිර මායිම,
දකුණට එම දෙලේම වම් ඉවුර,
බස්නාහිරට වැලිමලුවේ ගම් මායිම සහ වැලිමලුව දෙල සහ ගඟන දෙල-වැටෙන ස්ථානය.

ඇ. පි 1567

13 නවදුන් කෝරළේ ලෙල්ලුපිටියේ පිහිටි නො ඇප් වි පි 208 දරන ජලානේ ලොව නො 352, 259, 258 සහ 251 එහි යන ඉඩම් අතරින් ගලා බස්නා ලොව නො 257 දරන දෙලේ දිහින් දම්වැල් 9½ක් පමණ වන කොටසක්, එහි මායිම් —

උතුරට එම දෙලේම වම් ඉවුර,
නැගෙනහිරට නො ඇප් වි පි 208 දරන ජලානේ ලොව නො 258 දරන ඉඩමේ නැගෙනහිර මායිම,
දකුණට එම දෙලේම දකුණු ඉවුර,
බස්නාහිරට නො ඇප් වි පි 208 දරන ජලානේ 251 ඒ සහ 260 දරන ලොව නොමිමර දරන ඉඩම්වල බටහිර මායිම

ඇ. පි 1568

14 නවදුන් කෝරළේ ලෙල්ලුපිටියේ පිහිටි නො ඇප් වි පි 208 දරන ජලානේ ලොව නො 257 දරන දෙලේ දිහින් දම්වැල් 9 වන කොටසක්, එහි මායිම් —

උතුරට එම දෙලේම දකුණු ඉවුර,
නැගෙනහිරට නො ඇප් වි පි 208 දරන ජලානේ ලොව නො 251 ඒ සහ 260 දරන ඉඩම්වල නැගෙනහිර මායිම,
දකුණට එම දෙලේම වම් ඉවුර,
ගඟන දෙලේ වම් ඉවුර

ඇ. පි 1591

15 නවදුන් කෝරළේ කොලොම්බුගම පිහිටි නො ඇප් වි පි 214 දරන ජලානේ පිහිටි හත්ගමුව ගඟෙන් දිහින් දම්වැල් 20ක පමණ කොටසක්, එහි මායිම් —

උතුරට එම ගඟේම දකුණු ඉවුර,
නැගෙනහිර හංගමුව ගඟ සහ තීන්දෙල වැටෙන ස්ථානය,
දකුණට එම දෙලේම වම් ඉවුර,
බස්නාහිරට හත්දුරුකන්දෙහේන දෙල සහ හත්ගමු ගඟ වැටෙන ස්ථානය

ඇ. පි 1151

16 අටකලන් කෝරළේ මඩලගම පිහිටි නො ඇප් වි පි 19 දරන ජලානේ හත්ගමුව ගඟින් දිහින් දම්වැල් 15 පමණ කොටසක්, එහි මායිම් —

උතුරට එම ගඟේම දකුණු ඉවුර,
නැගෙනහිරට එම ගඟේම ඉතිරි කොටස,
දකුණට නහල්වතුර ගම් මායිම සහ එම ගඟේම වම් ඉවුර,
බස්නාහිරට කොලොම්බුගම ගම් මායිම

ඇ. පි 1277

17 අටකලන් කෝරළේ දඹවින්නේ පිහිටි නො 738 දරන ජලානේ ලොව නො 15 සහ 24 කොටස් වන දඹවින්න ඇප් වි දිහින් දම්වැල් 30 පමණ කොටසක්, එහි මායිම් —

උතුරට එම ඇලේම වම් ඉවුර,
නැගෙනහිරට එම ඇලේම ඉතිරි කොටස සහ රත්වන ගඟ වැටෙන ස්ථානය,
දකුණට එම ඇලේම දකුණු ඉවුර,
බස්නාහිරට එම ඇලේම ඉතිරි කොටස සහ නො ඇප් වි පි 738 දරන ජලානේ ලොව නො 112 සහ 87

ඇ. පි 1564

18 අටකලන් කෝරළේ ගබ්බෙල පිහිටි නො ඇප් වි පි 222 දරන ජලානේ ලොව නො 52 දරන වත්තෙකන්ද දෙලින් දිහින් දම්වැල් 10 පමණ වන කොටසක්, එහි මායිම් —

උතුරට එම දෙලේ වම් ඉවුර,
නැගෙනහිරට ගබ්බෙල දෙල වැටෙන ස්ථානය,
දකුණට එම දෙලේම දකුණු ඉවුර,
බටහිරට එම දෙලේම ඉතිරි කොටස
ඇලකියඳුතුයි—දෙල හරහා යන ගම්සහ පාරට එක් පැත්තකින් දම්වැල බැහින් දෙපැත්තෙන්ම බිම් ප්‍රමාණයක් ඉතිරි කොට තැබිය යුතුයි.

ඇ. පි 1565

19 අටකලන් කෝරළේ මඩලගම පිහිටි නො ඇප් වි පි 19 දරන ජලානේ ලොව නො 12 දරන පුද්ගලික ඉඩමේ නැගෙනහිර මායිම සම්බන්ධවන ස්ථානයේ සිට දිහින් දම්වැල් 26 පමණ වන කොටසක් වන නම්බිදෙලේ කොටසක්, එහි මායිම්.—

උතුරට එම දෙලේම ඉතිරි කොටස,
නැගෙනහිරට එම දෙලේම වම් ඉවුර,
දකුණට නො ඇප් වි පි 19 දරන ජලානේ ලොව නො 12 නේ නැගෙනහිර මායිම,
බටහිරට එම දෙලේම දකුණු ඉවුර

ඇ. පි 1020

20 කුකුල් කෝරළේ රඹුක ගමේ පිහිටි රඹුක බිහින් දිහින් දම්වැල් 27 පමණ වන කොටසක්, එහි මායිම් —

උතුරට දෙරවැල්ල ඇල වැටෙන ස්ථානය,
නැගෙනහිරට එම ඇලේම වම් ඉවුර,
දකුණට බෝපිටියේ ගම් මායිම;
බටහිරට එම ඇලේම දකුණු මායිම

ඇ. පි 1020—ඒ

21 කුකුල් කෝරළේ බෝපිටියේ පිහිටි රඹුක බිහ නොහෙත් කොස් වතු ගඟ නමැති ඇලෙන් දිහින් දම්වැල් 12 පමණ කොටසක්, එහි මායිම් —

උතුරට රඹුක ගම් මායිම,
නැගෙනහිරට එම බිහේම වම් ඉවුර,
දකුණට මහකුඹුක් ගඟ සහ ගෙදර කුඹුරේ පිට වේල්ල,
බටහිරට එම බිහේම දකුණු ඉවුර

ඇ. පි 1124

22 කුකුල් කෝරළේ රඹුක පිහිටි රඹුක බිහ නමැති දෙලෙන් දිහින් දම්වැල් 13 පමණ වන කොටසක්, එහි මායිම් —

උතුරට එම දෙලේම දකුණු ඉවුර,
නැගෙනහිරට දෙලේ ඉවුරේ ඇති කැල දෙල්ගඟ ලහ එම දෙලේම ඉතිරි කොටස,
දකුණට එම දෙලේම දකුණු ඉවුර,
බටහිරට මලදෙළ ලහ එම දෙලේම ඉතිරි කොටස

ඇ. පි 5164

23 කුකුල් කෝරළේ අගගම පිහිටි නො ඇප් වි පි 42 දරන නො 54 දේ ලොව එක වන හින්ගහ නමැති ගඟින් දිහින් දම්වැල් 32 පමණ වන කොටසක්, එහි මායිම් —

උතුරට නො ඇප් වි පි 42 දරන ජලානේ ලොව නො 74 වන කැටකැල්ල දෙළ වැටෙන ස්ථානය සහ එම දෙලේම ඉතිරි කොටස
නැගෙනහිරට එම දෙලේම වම් ඉවුර,
දකුණට නො ඇප් වි පි 42 දරන ජලානේ ලොව නො 168 වන හොරණදෙළ වැටෙන ස්ථානය සහ එම දෙලේ ඉතිරි කොටස,
බටහිරට එම දෙලේ දකුණු ඉවුර

ඇ. පි 1224

24 කඩවත් කෝරළේ පලම සහ කුඹුක්වල නමැති ගමේ පිහිටි නො ඇප් වි පි 439 දරන ජලානේ ලොව නො 8 සහ නො ඇප් වි පි 438 දරන ජලානේ ලොව නො 35 වන මැද්දපොල කඳුර නමැති දෙලින් දිහින් දම්වැල් 21 පමණ වන කොටසක්, එහි මායිම් —

උතුරට එම දෙලේම වම් ඉවුර,
නැගෙනහිරට දෙනගම බිහ වැටෙන ස්ථානය,
දකුණට එම දෙලේම දකුණු ඉවුර;
බටහිරට නො ඇප් වි පි 439 දරන ජලානේ ලොව නො 4 සහ 7 නේ මායිම සහ එම දෙලේම ඉතිරි කොටස

ඇ. පි 1224—ඒ

25 කඩවත් කෝරළේ පලම නමැති ගමේ පිහිටි නො ඇප් වි පි 439 දරන ජලානේ ලොව නො 7 දරන ඇලේහේන නමැති ඉඩමෙන් අක්කර 1, රු. 1, පර්චස් 20 පමණ විශාල කොටසක්, එහි මායිම් —

උතුරට මැද්දපොල කඳුර නමැති දෙලට ඇර තිබෙන ඉඩම,
නැගෙනහිරට නො ඇප් වි පි 439 දරන ජලානේ ලොව නො 18 බටහිර මායිම,
දකුණට නො ඇප් වි පි 439 දරන ජලානේ ලොව 9½ වන වැරිමාහි ඇලට ඉතිරිකර තිබෙන කොටස,
බටහිරට නො ඇප් වි පි 439 දරන ජලානේ ලොව 9½ වන වැරිමාහි ඇලට ඉතිරිකර තිබෙන කොටස.

සී ලුච්ඡන්ස්,
සබරගමු පළාතේ මහ දිසාපතිතුමා වෙනුවට,
වම් 1954ක් වූ ජුනි මස 21 වැනිදින
රත්නපුර කච්චේරියේදී.

නිදහස්කිරීමේ ආඥාපනතේ අවශ්‍යතාවන් සඳහා ආණ්ඩුවට ඉඩම් ගැනීම

සම්බන්ධ අංකය ඇල්ෆාට්/එපීඇල් 1696සී—
පේ/54—ඇල් 178/ඇල්පී 6285

උපලේඛනය

1950හේ අංක 9 දරන ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ
5 වැනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

මූලික සිතියමේ අංකය එ 1,547. ගම—ලියනගොඩ

කැබැල්ල : 1.

ඉඩමේ නම : අද්දරපතිරණවත්ත කලින් පතිරණඅද්දරවත්ත යනුවෙන් හැඳින්විණ.

විස්තරය : අවුරුදු 5-50 දක්වා වූ පොල් ඉඩම

අයිතිකම් කියන්නන් : හබරුදුව ඉහලවත්තේ කේ. ඩී. ඒ. ශුභසේකර, බද්දෙගම පිලාදුවේ හේමචන්ද්‍ර ජයසේකර, බද්දෙගම පැදිතොල්ලේ ශුභවතී ජයසේකර, බද්දෙගම උනන්විටියේ ආරියවතී ජයසේකර, හාල්ලේ පෙට්ටිගලවත්තේ කාන්ති ජායාරූප ශාලාවේ පියවතී ජයසේකර, නාගොඩ කැප්පිටියගොඩ උපසේන ජයසේකර, හිනිදුම නන්දසේන ජයසේකර සහ හබරුදුව ඉහලවත්තේ කේ. ඩී. ඒ. ශුභසේකර බාදේ යසවතී ජයසේකර.

ප්‍රමාණය : අ. 0, රු. 1, ප. 37

එකතුව : අ. 0, රු. 1, ප. 37.

පී. ඩී. මුලුක්කුලමේ,
ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමතිතුමා

එම් 1954ක් වූ මැයි මස 22වෙනි දින
කොළඹදීය

උපලේඛනය

මූලික සිතියමේ නම්වරය එ 1,545 ගම—මොරම්පිටියගොඩ

සම්බන්ධ අංකය. ඇල්ෆාට්/එපීඇල්/1696සී—
පේ/54/ඇල් 179/ඇල්පී 6285

කැබැල්ල : 1.

ඉඩමේ නම : අලුත්ගමගෙවත්ත

විස්තරය : අවුරුදු 3-50 දක්වා වූ පොල් ඉඩම

අයිතිකම් කියන්නන් : හබරුදුව ඉහලවත්තේ කේ. ඩී. ඒ. ශුභසේකර

ප්‍රමාණය අ. 0, රු. 2, ප. 5

කැබැල්ල : 2.

ඉඩමේ නම : අලුත්ගමගෙවත්ත.

විස්තරය අවුරුදු 3-50 දක්වා වූ පොල් ඉඩම.

අයිතිකම් කියන්නන් : හබරුදුව ඉහලවත්තේ කේ. ඩී. ඒ. ශුභසේකර.

ප්‍රමාණය අ. 0, රු. 0, ප. 3.

එකතුව : අ. 0, රු. 2, ප. 8

1950හේ අංක 9 දරන ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ
5 වැනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

මෙහි පහත සඳහන් උප ලේඛනයේ විස්තර කර තිබෙන ඉඩම 1942කේ අංක 61 දරන ඉඩම් නිදහස් කිරීමේ ආඥාපනතේ කටයුතු සඳහා ලබාගත යුතු යයි ඉඩම් කොමසාරිස්තුමා විසින් නිශ්චය කර තිබෙන බැවින් (ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 62 වැනි වගන්තිය යටතේ සංශෝධිතවූ ඉඩම් නිදහස් කිරීමේ ආඥාපනතේ 3 (5) වැනි වගන්තිය සමග කියවා තේරුම්ගත යුතුවූ) 1950හේ අංක 9 දරන ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 (1) යටතේ එකී ඉඩම පොදු කටයුත්තක් වශයෙන් සැලකෙන කටයුත්තක් සඳහා අවශ්‍යවී තිබෙන බවත්, එකී ආඥාපනත යටතේ අත්පත් කරගනු ලබන බවත්, ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමතිවරයා වූ පුංචි බණ්ඩා මුලුක්කුලමේ නමැති මම මෙයින් ප්‍රකාශ කරමි

පී. ඩී. මුලුක්කුලමේ,
ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමතිතුමා

එම් 1954ක් වූ මැයි මස 22වෙනි දින
කොළඹදීය.

උපලේඛනය

මූලික සිතියමේ නම්වරය එ 1,546 ගම—මොරම්පිටියගොඩ

කැබැල්ල : 1.

ඉඩමේ නම : ලීඳමුලවත්ත

විස්තරය : අවුරුදු 50 වූ පොල් ඉඩම.

අයිතිකම් කියන්නන් : හබරුදුව බබලගෙවත්තේ එච්. සිමාරා ගාමිනේ.

ප්‍රමාණය. අ. 0, රු. 0, ප. 17.

එකතුව : අ. 0, රු. 0, ප. 17.

සම්බන්ධ අංකය : ඇල්ෆාට්/එපීඇල් 1696—
පේ 54 ඇල් 176/ඇල්පී 6285

1950හේ අංක 9 දරන ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ
5 වැනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

මෙහි පහත සඳහන් උප ලේඛනයේ විස්තර කර තිබෙන ඉඩම 1942කේ අංක 61 දරන ඉඩම් නිදහස් කිරීමේ ආඥාපනතේ කටයුතු සඳහා ලබාගත යුතු යයි ඉඩම් කොමසාරිස්තුමා විසින් නිශ්චය කර තිබෙන බැවින් (ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 62 වැනි වගන්තිය යටතේ සංශෝධිතවූ ඉඩම් නිදහස් කිරීමේ ආඥාපනතේ 3 (5) වැනි වගන්තිය සමග කියවා තේරුම්ගත යුතුවූ) 1950හේ අංක 9 දරන ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 (1) යටතේ එකී ඉඩම පොදු කටයුත්තක් වශයෙන් සැලකෙන කටයුත්තක් සඳහා අවශ්‍යවී තිබෙන බවත්, එකී ආඥාපනත යටතේ අත්පත් කරගනු ලබන බවත්, ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමතිවරයා වූ පුංචි බණ්ඩා මුලුක්කුලමේ නමැති මම මෙයින් ප්‍රකාශ කරමි

පී. ඩී. මුලුක්කුලමේ,
ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමතිතුමා.

එම් 1954ක් වූ මැයි මස 22වෙනි දින
කොළඹදීය.

ඇල්. ඩී.—බී 49/50.

සම්බන්ධ අංකය ඇල් ආර්ථි/ඒ පී ඇල් 1696ඒ—
පේ 54—ඇල් 177/ඇල් පී 6285

1950හේ අංක 9 දරන ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ
5 වැනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

මීට යාකොට ඇති උප ලේඛනයේ විස්තර කර තිබෙන ඉඩම, 1942හේ අංක 61 දරන ඉඩම් නිදහස් කිරීමේ ආඥාපනතේ කටයුතු සඳහා ලබාගත යුතුයයි ඉඩම් කොමසාරිස්තුමා විසින් තීරණය කර තිබෙන බැවින් (ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 62 වැනි වගන්තිය යටතේ සංශෝධිතවූ ඉඩම් නිදහස් කිරීමේ ආඥාපනතේ 3 (5) වැනි වගන්තිය සමග කියවා තේරුම් ගත යුතුවූ) 1950හේ අංක 9 දරන ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 (1) යටතේ එකී ඉඩම් පොදු කටයුත්තක් වශයෙන් ඥාලකොන කටයුත්තක් සඳහා අවශ්‍යවී තිබෙන බවත්, එකී ආඥාපනත යටතේ අත්පත් කරගනු ලබන බවත්, ඉඩම් සහ ඉඩම් සංවිධිතය පිළිබඳ ඇමතිවරයා වූ ප්‍රච්ච බණ්ඩා මුලාත්තුලමේ නමැති මම මෙයින් ප්‍රකාශ කරමි

පී. බී. මුලාත්තුලමේ,
ඉඩම් සහ ඉඩම් සංවිධිතය පිළිබඳ ඇමතිතුමා

වම් 1954ක් වූ මැයි මස 22වෙනි දින
කොළඹදීය

උපලේඛනය

මුල් ඒ ලැහේ නො. ඒ 1,548 ගම—ලියනගොඩ සහ
මොරම්පිටියගොඩ

කැබැල්ල : 1.

ඉඩමේ නම : බෝගඟවත්ත.

විස්තරය : අවුරුදු 8-80 වූ පොල් ඉඩමෙහි තාවකාලික මැටි සහ ගල්වලින් සාදන ලද අතු සෙවිලි කළ ගෙයක් හා යාබද අතු වලින් සාදන ලද මඩුවක්ද, වටිනිවියෙන් සාදන ලද අතු සෙවිලි කළ ගෙයක කොටසක්ද තිබේ.

අයිතිකම් කියන්නෝ හබරුදුව ඉහලවත්තේ කේ බී ඒ. ශුභසේකර, බද්දේගම පිලාදුවේ හේමචන්ද්‍ර ජයසේකර, බද්දේගම පැදිතොල්ලේ ශුභවතී ජයසේකර, බද්දේගම උනන්විටියේ ආරියවතී ජයසේකර, ගාල්ලේ පෙට්ටිගලවත්තේ කාන්ති ඡායාරූප ශාලාවේ පියවතී ජයසේකර, නාගොඩ කැප් පිටියාගොඩ උපසේන ජයසේකර, හිනිදුම නන්දසේන ජයසේකර සහ හබරුදුව ඉහලවත්තේ කේ බී. ඒ. ශුභසේකර බාරේ යසවතී ජයසේකර.

ප්‍රමාණය : අ. 0, රු. 1, ප. 7

කැබැල්ල : 2.

ඉඩමේ නම : බෝගඟවත්ත.

විස්තරය : අවුරුදු 8-80 වූ පොල් ඉඩමෙහි වටිනිවියෙන් තැනූ අතු සෙවිලි කළ ගෙයක කොටසක්ද තිබේ

අයිතිකම් කියන්නෝ හබරුදුව ඉහලවත්තේ කේ බී. ඒ. ශුභසේකර, බද්දේගම පිලාදුවේ හේමචන්ද්‍ර ජයසේකර, බද්දේගම පැදිතොල්ලේ ශුභවතී ජයසේකර, බද්දේගම උනන්විටියේ ආරියවතී ජයසේකර, ගාල්ලේ පෙට්ටිගලවත්තේ කාන්ති ඡායාරූප ශාලාවේ පියවතී ජයසේකර, නාගොඩ කැප් පිටියාගොඩ උපසේන ජයසේකර, හිනිදුම නන්දසේන ජයසේකර සහ හබරුදුව ඉහලවත්තේ කේ බී ඒ. ශුභසේකර බාරේ යසවතී ජයසේකර

ප්‍රමාණය : අ. 0, රු. 0, ප. 9.

කැබැල්ල : 3.

ඉඩමේ නම : සෙල්අප්පුගෙවත්ත.

විස්තරය : අවුරුදු 80 වූ පොල් ඉඩම

අයිතිකම් කියන්නා : හබරුදුව බඩල්ගෙවත්තේ එච්. ගිමාරා හාමිනේ.

ප්‍රමාණය : අ. 0, රු. 0, ප. 7.

කැබැල්ල : 4.

ඉඩමේ නම : සෙල්අප්පුගෙවත්ත.

විස්තරය : අවුරුදු 80 වූ පොල් ඉඩම

අයිතිකම් කියන්නා හබරුදුව බඩල්ගෙවත්තේ එච්. ගිමාරා හාමිනේ.

ප්‍රමාණය : අ. 0, රු. 0, ප. 8

එකතුව : අ. 0, රු. 1, ප. 31.

ඇල්. ඩී.—බී 49/50

නො. ඇල් ආර්ථි 93

1950හේ අංක 9 දරන ආණ්ඩුවට ඉඩම් ලබාගැනීමේ පනතේ
7වෙනි වගන්තිය යටතේ දැන්වීමයි

උතුරු පළාතේ ආණ්ඩුවේ ඒජන්ත තැන්පත් පිලිප් ජේම්ස් හබ්සන් වන මම, 1950 අංක 9 දරන ඉඩම් ආණ්ඩුවට ගැනීමේ පනතේ 7වෙනි වගන්තිය යටතේ පහත සඳහන් කරුණු ගැන මෙයින් කල්දෙමි :—

- (1) මෙහි සඳහන් උප ලේඛනයේ විස්තර කර තිබෙන ඉඩම ඉහතකී පනත යටතේ 1942 අංක 61 දරන ඉඩම් නිදහස් කිරීමේ ආඥාපනතේ අවශ්‍යතාවන් සඳහා ආණ්ඩුවට ගැනීමට අදහස් කරනු ලැබේ,
- (2) එසේ ගැනීමට අදහස් කරන ඉඩම වෙනුවෙන් වන්දි ලබා ගැනීම සඳහා මා වෙත අයිතිවාසිකම් ඉදිරිපත් කළ යුතුය;
- (3) එසේ ගන්නට යන ඉඩම ගැන අයිතිවාසිකම් ඇති ශාම කෙනෙක් ම—

(අ) වම් 1954ක් වූ අගෝස්තු මස 12වෙනි දින පූ. හා. 10ට යාපනේ කම්බේපියට පැමිණ මා ඉදිරිපත් පුද්ගලිකව පෙනී සිටිය යුතුය නැතහොත් ලියවිල්ලකින් බලය දෙනලද තමන්ගේ ඒජන්ත කෙනෙක් එසේ මා ඉදිරියට එවිය යුතුයි,

(ආ) තවද එසේ පෙනී සිටින තැනැත්තා විසින් වම් 1954ක් වූ අගෝස්තු මස 2වෙනි දින හෝ ඊට ප්‍රථම හෝ ඉඩම පිළිබඳ තමාගේ අයිතිවාසිකම්වල ස්වභාව, වන්දි ඉල්ලා සිටීම පිළිබඳ විස්තර, ඉල්ලන වන්දියේ ප්‍රමාණය සහ එම ප්‍රමාණය ගණන් බැඳු පිළිවෙලෙහි විස්තර යන මේවා මා වෙත ලියවිල්ල කින් දැනුම්දී සිටිය යුතුයි

පී ජේ හබ්සන්,
උතුරු පළාතේ ආණ්ඩුවේ ඒජන්තතැන

වම් 1954ක් වූ ජූනි මස 21වෙනි දින
යාපනේ කම්බේපියදීය.

උප ලේඛනය

මුලික ඒ ලැහේ නො. ඇ. 618/ලොට් 228. ගම—අවුටුවෙලි

කැබැල්ල : 228.

ඉඩමේ නම : කරම්පියවත්ත.

විස්තරය : දුම්කොලවත්ත (පහත සඳහන් අයිතිවාසිකම් සමග ගලින් බඳින ලද ලීදෙන් සහ නැගෙනහිර මායිමේ ඇති දියකඩෙන් දෙකෙන් පංගුව)

අයිතිකම් කියන්නා බී. ඇස්, අත්තෝනි පිලෝගේ වැන්දඹු ඇම්. ඒ. පී. අත්තෝනි පිලෝගේ නෝනාමහත්මයා, පුතුටලුව, අවුටුවෙලි සහ පී අරියනායගම් නෝනාමහත්මයා, 16, අප්කොට්.

ප්‍රමාණය : අ. 0, රු. 3, ප. 12.

அரசாட்சியாரின் தேர்வைக்காகிய காணி விளம்பரங்கள்

1950 ம ஆண்டின் 9 ம இலக்கக் காணி எடுத்தற சட்டம்
5 ம பிரிவின்படியான பிரகடனம்

கீழ்க்காணும் காணி ஒரு பகிரங்க தேவைக்கு வேண்டியதாயிருக்கின்ற தெனறும் 1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி எடுத்தற சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் அது எடுத்துக்கொள்ளப்படும் என்றும் அச் சட்டத்தின் 5 ம பிரிவின (1) ம உட்பிரிவின பிரகாரம் காணி, காணி அபிவிருத்தி மந்திரி பஞ்சி பண்டா புலங்குலம் ஆகிய நான இத்தால் பிரகடனம் செய்கின்றேன்

பீ பி புலங்குலம்,
காணி, காணி அபிவிருத்தி மந்திரி

கொழும்பு,
1954 ம ஆண்டின் 2 ந ல

மாகாண அலலது டிஸ்திரிக் ஏசனடுவின் இலக்கம் LD 1144/LD
காணி, காணி அபிவிருத்தி மந்திரி காரியாலயத்தின் இலக்கம்
J/LD/566/53 (VII)

காணியின் விபரம்

(1) நுவரெலியா டிஸ்திரிக், உடறேவாறெட்ட பி கா அ யின் பகுதியில் வடவெல கிராமத்திலிருக்கும் களுவத்தனகல்லையா என்று அழைக்கப்படும் நரறேனவத்த என்ற காணி ஏறக்குறைய 4 ஏக்கர் விசாலமுள்ளது அதன் எல்லை பின்வருமாறு —

வடக்கு கிராமச் சங்கத் தெரு ;
கிழக்கு மலக்கநதர எனப்படும் காணியும், பீ கே முதலுமெனிக்கா
வின் காணியை வேறுபடுத்தும் கலவேலியும்,
தெற்கு பீ. எஸ் ரெடறிகோவின் காணியை வேறுபடுத்தும்
கல வேலி,
மேற்கு எச். எம் களுபண்டாவின் காணியை வேறுபடுத்தும் கல
வேலி, பீ. எஸ் பொனாந்துவின் காணியை வேறுபடுத்தும்
வேலி, பொ வே இ தெரு ,

(2) நுவரெலியா டிஸ்திரிக், உடறேவாறெட்ட பி கா அ யின் பகுதியில் வடவெல கிராமத்திலிருக்கும் களுவத்தனகல்லையா என்று அழைக்கப்படும் நரறேனவத்த என்ற காணி, ஏறக்குறைய 3 ஏக்கர் விசாலமுள்ளது. அதன் எல்லை பின்வருமாறு —

வடக்கு கிராமச் சங்கத் தெரு ,
கிழக்கு பீ. எஸ் ரெடறிகோவின் காணியை வேறுபடுத்தும் கல
வேலி ,
தெற்கு பீ. எஸ் ரெடறிகோவின் காணியை வேறுபடுத்தும் கல
வேலி ;
மேற்கு மலக்கநதர எனப்படும் காணியும், எ டபிளூ ரி லைஃ
நோனுவின் காணியை வேறுபடுத்தும் கலவேலியும்

(3) நுவரெலியா டிஸ்திரிக், உடறேவாறெட்ட பி கா அ யின் பகுதியில் வடவெல கிராமத்திலிருக்கும் களுவத்தனகல்லையா என்று அழைக்கப்படும் மடடிக்ககறேன என்ற காணி, ஏறக்குறைய ½ ஏக்கர் விசாலமுள்ளது. அதன் எல்லை பின்வருமாறு —

வடக்கு கிராமச் சங்கத் தெரு ,
கிழக்கு பீ. எஸ் ரெடறிகோவின் காணியை வேறுபடுத்தும் வேலி ,
தெற்கு பீ. எஸ் ரெடறிகோவின் காணியை வேறுபடுத்தும் வேலி ,
மேற்கு பீ எஸ் ரெடறிகோவின் காணியை வேறுபடுத்தும் எல்லை

(4) நுவரெலியா டிஸ்திரிக், உடறேவாறெட்ட பி கா. அ யின் பகுதியில் வடவெல கிராமத்திலிருக்கும் களுவத்தனகல்லையா எனப்படும் காணி, ஏறக்குறைய 16 ஏக்கர் விசாலமுள்ளது அதன் எல்லை பின்வருமாறு :—

வடக்கு : கிராமச் சங்கத் தெருவும் பீ எஸ் ரெடறிகோவின் காணி
யும் ;
கிழக்கு கப்புகொடலு எனனும் முடிக்குரிய காணியும், ஆர் எம்
கிரி பண்டாவின் காணியை வேறுபடுத்தும் கலவேலியும் ,
தெற்கு கிராமச் சங்கத் தெரு, ஆர் எம் கிரி பண்டாவின் காணி
யின் எல்லை, தளவத்தபிடடிய காணியின் எல்லை, கே ஜீ
ரண எத்தனவின் காணியின் எல்லை, மலக்கநதர காணி,
எச். எம் நண்ணாமியின் காணி ,

மேற்கு மீ. பீ அபேருணசேகராவின் தோட்டத்திற்குச் சேர்ந்த
காணியின் எல்லை.

(5) நுவரெலியா டிஸ்திரிக், உடறேவாறெட்ட பி கா அ யின் பகுதியில் வடவெல கிராமத்திலிருக்கும் தியப்புளியாய் எனப்படும்

காணி, ஏறக்குறைய 7 ஏக்கர் விசாலமுள்ளது அதன் எல்லை பின்வருமாறு —

வடக்கு மலக்கநதர எனப்படும் காணியும், ஐ எம் களு மெனிக்கா
வின் காணியை வேறுபடுத்தும் கலவேலியும் ,
கிழக்கு கநதரவும் தியகுளமுப்புற எனப்படும் காணியின் வரம்பும் ,
தெற்கு : தியபுளியுமப்புற எனப்படும் காணியின் வரம்பு ,
மேற்கு : கலகொடகேறேன எனனும் காணியின் எல்லை, அம்ப
கொடகேறேன எனனும் காணியின் எல்லை, பொ வே இ
தெரு.

1950 ம ஆண்டின் 9 ம இலக்கக் காணி எடுத்தற சட்டம்
5 ம பிரிவின்படியான பிரகடனம்

கீழ்க்காணும் காணி ஒரு பகிரங்க தேவைக்கு வேண்டியதாயிருக்கின்ற தெனறும் 1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி எடுத்தற சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் அது எடுத்துக்கொள்ளப்படும் என்றும் அச் சட்டத்தின் 5 ம பிரிவின (1) ம உட்பிரிவின பிரகாரம் காணி, காணி அபிவிருத்தி மந்திரி பஞ்சி பண்டா புலங்குலம் ஆகிய நான இத்தால் பிரகடனம் செய்கின்றேன்

பீ பி புலங்குலம்,
காணி, காணி அபிவிருத்தி மந்திரி.

கொழும்பு,
1954 ம ஆண்டின் 9 ந ல

மாகாண ஏசனடுவின் இலக்கம் LL/A 5402
காணி, காணி அபிவிருத்தி மந்திரி காரியாலயத்தின் இலக்கம்
J/TW/2169

காணியின் விபரம்

இரத்தினபுரி டிஸ்திரிக், அறற்கலை கோறன், மெப்பத்து, மலவத்த
கிராமத்தில் கிராமப்படம் 980 ல 197, 247 ம இலக்கக் குணடுகளாகிய
அலவெடடுமேகொடவத்த, கொம்பேஅலவெடடுவ ஆகிய காணிகளில்
2 01 போச்சல் விசாலமுள்ள ஒரு பகுதி

1950 ம ஆண்டின் 9 ம இலக்கக் காணி எடுத்தற சட்டம்
5 ம பிரிவின்படியான பிரகடனம்

கீழ்க்காணும் காணி ஒரு பகிரங்க தேவைக்கு வேண்டியதாயிருக்கின்ற தெனறும் 1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி எடுத்தற சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் அது எடுத்துக்கொள்ளப்படும் என்றும் அச் சட்டத்தின் 5 ம பிரிவின (1) ம உட்பிரிவின பிரகாரம் காணி, காணி அபிவிருத்தி மந்திரி பஞ்சி பண்டா புலங்குலம் ஆகிய நான இத்தால் பிரகடனம் செய்கின்றேன்

பஞ்சி பண்டா புலங்குலம்,
காணி, காணி அபிவிருத்தி மந்திரி

கொழும்பு,
1954 ம ஆண்டின் 14 ந ல

மாகாண அலலது டிஸ்திரிக்
ஏசனடுவின் இலக்கம்
காணி, காணி அபிவிருத்தி மந்திரி
காரியாலயத்தின் இலக்கம்

காணியின் விபரம்

(1) கொழும்பு டிஸ்திரிக், சியான கோறன் மேற்கு அதிகாரிபத்துவ,
சியாமப்பெ எனனும் கிராமத்திலிருக்கும் கிரிணடிக்குமப்புற, என
னும் காணியிலிருந்து சுமார் 10 பொச்சல் விசாலமுள்ள ஒரு பகுதி.
எல்லை பின்வருமாறு —

வடக்கு அதே காணியின் மிகுதிப் பகுதி ,
மேற்கு அதே காணியின் மிகுதிப் பகுதி
கிழக்கு சியமப்பெ-ஓயர் ,
தெற்கு சியமப்பெ-ஓயர்

(2) கொழும்பு டிஸ்திரிக், சியான கோறன் மேற்கு அதிகாரி பத்துவ
சியமப்பெ எனனும் கிராமத்திலிருக்கும் கிரிணடிக்குமப்புற எனனும்
நெல் காணியிலிருந்து சுமார் 11 பொச்சல் விசாலமுள்ள ஒரு பகுதி
எல்லை பின்வருமாறு —

வடக்கு . சியமப்பெ ஓயர் ,
மேற்கு சியமப்பெ ஓயர் ,
கிழக்கு : அதே காணியின் மிகுதிப் பகுதி ,
மேற்கு : அதே காணியின் மிகுதிப் பகுதி .

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கக் காணி எடுத்தற் சட்டம்
5 ம் பிரிவின்படியான பிரகடனம்

மீழ்க்காணும் காணி ஒரு பகிரங்க தேவைக்கு வேண்டியதாயிருக்கின்ற தென்றும் 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்தற் சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் அது எடுத்துக்கொள்ளப்படுமென்றும் அச்சட்டத்தின் 5 ம் பிரிவின (1) ம் உட்பிரிவின பிரகாரம் காணி, காணி அபிவிருத்தி, மந்திரி புஞ்சி பண்டா புலங்குலம் ஆகிய நான்கு இத்தால பிரகடனம் செய்கின்றேன்.

புஞ்சி பண்டா புலங்குலம்,
காணி, காணி அபிவிருத்தி மந்திரி

கொழும்பு,
1954 ம் ஆண்டு ஜூன் 10 ந் உ.

மாகாண அலலது டிஸ்திரிக்
ஏசண்ணுவின் இலக்கம்
காணி, காணி அபிவிருத்தி மந்திரி } Q 4660/J/LLD/375/53
காரியாலயத்தின் இலக்கம்

காணியின் விபரம்

கொழும்பு டிஸ்திரிக், ஹப்பிறற்கம் கோற்றையில லொல்லுவகொட ஹற்றனகஹவ எனனும் கிராமத்திலிருக்கும் லொல்லுவகொட எனறேட அறலியபெல எனறேற எனனும் காலிகளிலிருந்து இரு துணைக காணிகளின் மொத்தம் சுமார் 09 பொச்சல விசாலமுள்ளது எல்லைகள் பின்வருமாறு —

- வடக்கு பிரதமபடம் A 2,986 ல துண்டு 7,
- மீழ்க்கு திரு என பொறலில பாணுத்துக்குரிய வககோலா எலறேற,
- தெற்கு பிரதமபடம் A 2,986 ல துண்டு 4 ம் திரு என ஆர்,
- பாணுத்துக்குரிய வககோலா எலறேறின் பகுதி,
- மேற்கு காலஞ்சென்ற திரு சி ஜே டி சேரம் அவாகளின் சந்ததியாருக்கு உரிய அறலியகெல எலறேற

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கக் காணி எடுத்தற் சட்டம்
5 ம் பிரிவின்படியான பிரகடனம்

மீழ்க்காணும் காணி ஒரு பகிரங்க தேவைக்கு வேண்டியதாயிருக்கின்ற தென்றும் 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்தற் சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் அது எடுத்துக்கொள்ளப்படுமென்றும் அச்சட்டத்தின் 5 ம் பிரிவின (1) ம் உட்பிரிவின பிரகாரம் காணியும், காணி அபிவிருத்தி மந்திரி புஞ்சி பண்டா புலங்குலம் ஆகிய நான்கு இத்தால பிரகடனம் செய்கின்றேன்

பி பி புலங்குலம்,
காணி, காணி அபிவிருத்தி மந்திரி

கொழும்பு,
1954 ம் ஆண்டு மே 19 ந் உ.

மாகாண அலலது டிஸ்திரிக்
ஏசண்ணுவின் இலக்கம்
காணி, காணி அபிவிருத்தி மந்திரி } Q 4101/J/HLG/1708
காரியாலயத்தின் இலக்கம்

காணியின் விபரம்

கொழும்பு டிஸ்திரிக், அலுத்தரு கோற்றை தெற்கில மெடகம் கம்பகஹ எனனும் கிராமத்திலிருக்கும் சுமார் 3 ஏக்கர் விசாலமுள்ள கஹற்றகஹவத்த எனனும் ஒரு துணைக காணி எல்லைகள் பின்வருமாறு —

- வடக்கு ஆல்பத்திரியின் வளவுகள்,
- மீழ்க்கு இ. பி ஜயவாத்தனவும் ஏச ஆர் பீற்றா அபபுஹாமிபும உரிமைகேட்கும் காணி,
- தெற்கு கம்பகஹ-பிரிஸுவத்த ரோடு,
- மேற்கு ஆல்பத்திரியின் வளவு
- பின்வருபவாகளால் உரிமை கேட்கப்படுகின்றது
- (1) ஸ்ரீமதி பி வீரசிங்கம், நரங்கமுல, கிரியுள்ள
- (2) திரு எ. டி. சியதோரிஸ் அபபுஹாமி, கம்பஹ

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கக் காணி எடுத்தற் சட்டம்
5 ம் பிரிவின்படியான பிரகடனம்

மீழ்க்காணும் காணி ஒரு பகிரங்க தேவைக்கு வேண்டியதாயிருக்கின்ற தென்றும் 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்தற் சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் அது எடுத்துக்கொள்ளப்படுமென்றும் அச்சட்டத்தின் 5 ம் பிரிவின (1) ம் உட்பிரிவின பிரகாரம் காணி, காணி அபிவிருத்தி மந்திரி புஞ்சி பண்டா புலங்குலம் ஆகிய நான்கு இத்தால பிரகடனம் செய்கின்றேன்

புஞ்சி பண்டா புலங்குலம்,
காணி, காணி அபிவிருத்தி மந்திரி

கொழும்பு,
1954 ம் ஆண்டு ஜூன் 14 ந் உ.

மாகாண அலலது டிஸ்திரிக்
ஏசண்ணுவின் இலக்கம்
காணி, காணி அபிவிருத்தி மந்திரி } Q 4748/J 54 L 115.
காரியாலயத்தின் இலக்கம்

காணியின் விபரம்

(1) கொழும்பு டிஸ்திரிக், அலுத்தரு கோற்றை வடக்கு (A) ல கலஹபிறறிய எனனும் கிராமத்திலிருக்கும் அம்பலனபிறறியமபுற எனனும் காணியிருந்தது சுமார் 14 பொச்சல விசாலமுள்ள ஒரு பகுதி எல்லைகள் பின்வருமாறு —

- வடக்கு ஓயர்;
- மீழ்க்கு அதே காணியின் மிகுதி பகுதி,
- தெற்கு அதே காணியின் மிகுதி பகுதி,
- மேற்கு அதே காணியின் மிகுதி பகுதி

(2) கொழும்பு டிஸ்திரிக், அலுத்தரு கோற்றை வடக்கு (A) ல கலஹபிறறிய எனனும் கிராமத்திலிருக்கும் வெறுலுஹமபுற எனனும் நெல காணியிலிருந்து சுமார் 11 பொச்சல விசாலமுள்ள ஒரு பகுதி எல்லைகள் பின்வருமாறு —

- வடக்கு அதே காணியின் மிகுதி பகுதி,
- மீழ்க்கு அதே காணியின் மிகுதி பகுதி,
- மேற்கு ஓடி
- தெற்கு ஓயர்.

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கக் காணி எடுத்தற் சட்டம்
5 ம் பிரிவின்படியான பிரகடனம்

மீழ்க்காணும் காணி ஒரு பகிரங்க தேவைக்கு வேண்டியதாயிருக்கின்ற தென்றும் 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்தற் சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் அது எடுத்துக்கொள்ளப்படுமென்றும் அச்சட்டத்தின் 5 ம் பிரிவின (1) ம் உட்பிரிவின பிரகாரம் காணி, காணி அபிவிருத்தி மந்திரி புஞ்சி பண்டா புலங்குலம் ஆகிய நான்கு இத்தால பிரகடனம் செய்கின்றேன்.

பி பி புலங்குலம்,
காணி, காணி அபிவிருத்தி மந்திரி

கொழும்பு,
1954 ம் ஆண்டு ஜூன் 14 ந் உ.

மாகாண அலலது டிஸ்திரிக் ஏசண்ணுவின் இலக்கம் LD 1145/LB
காணி, காணி அபிவிருத்தி மந்திரி காரியாலயத்தின் இலக்கம்
J/54/L 121 V

காணியின் விபரம்

றுவரலியா டிஸ்திரிக், உடலேவாஹெடப பகுதி, பம்பகம் கிராமத்திலிருக்கும் லாலகநதர தோட்டத்தின் மானிகாதத்தென பகுதி யென்பபடும காணி, ஏறக்குறைய 20 ஏக்கர் விசாலமுள்ளது அதன் எல்லைகள் பின்வருமாறு —

- வடக்கு ஹில்லுட தோட்டமும் முடிக்குரிய காணியும்,
- மீழ்க்கு முடிக்குரிய காணியின் தாரஹு வெட்டெனென எல்லைபும,
- தெற்கு தாரஹுயவும் தாரஹுயாத தோட்ட எல்லைபும,
- மேற்கு லாலகநதர தோட்டத்தின் நெசாவேசன காணி.

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கக் காணி எடுத்தற் சட்டம்
5 ம் பிரிவின்படியான பிரகடனம்

மீழ்க்காணும் காணி ஒரு பகிரங்க தேவைக்கு வேண்டியதாயிருக்கின்ற தென்றும் 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கக் காணி எடுத்தற் சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் அது எடுத்துக்கொள்ளப்படுமென்றும் அச்சட்டத்தின் 5 ம் பிரிவின (1) ம் உட்பிரிவின பிரகாரம் காணி, காணி அபிவிருத்தி மந்திரி புஞ்சி பண்டா புலங்குலம் ஆகிய நான்கு இத்தால பிரகடனம் செய்கின்றேன்

புஞ்சி பண்டா புலங்குலம்,
காணி, காணி அபிவிருத்தி மந்திரி

கொழும்பு,
1954 ம் ஆண்டு ஜூன் ஆனி 7 ந் உ.

மாகாண ஏசண்ணுவின் இலக்கம் LD 3457
காணி, காணி அபிவிருத்தி மந்திரி காரியாலயத்தின் இலக்கம்
J 54, B 129

காணியின் விபரம்

மட்டக்களப்பு பிரிவு, மணமுனைப்பற்று வடக்கு, ஒல்லிகுளம் கிராமத்தில, மாங்காட்டு தோட்டம் என்று அழைக்கப்படும காணியின் பகுதியான சுமார் 1 ஏக்கர் விசாலங்கொண்ட ஒரு துணைககாணி, எல்லைகளாவன —

- வடக்கு வரப்போகும் பாடசாலையின் தற்போதைய காணியும், உதுமா லெல்லைக்குரிய காணியும்,
- மீழ்க்கு கொக்கொட்டிச் சோலைக்குச் செல்லும் பகிரங்க வீதி,
- தெற்கு : மொகமமது லெல்லைக்குரிய காணி;
- மேற்கு : உதுமாலெல்லைக்குரிய காணி.

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கக் காணி எடுத்தற் சட்டம்
5 ம் பிரிவின்படியான பிரகடனம்

கீழ்க்காணும் காணி ஒரு பரிசுரக தேவைக்கு வேண்டியதாயிருக்கின்ற தெனறும் 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கக் காணி எடுத்தற் சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் அது எடுத்துக்கொள்ளப்படும் என்றும் அச் சட்டத்தின் 5 ம் பிரிவின (1) ம் உட்பிரிவின பிரகாரம் காணி, காணி அபிவிருத்தி மந்திரி புத்திபுண்டா புலங்குலம் ஆகிய நான இத்தால் பிரகடனம் செய்கின்றேன்

பீ. பி. புலங்குலம்,
காணி, காணி அபிவிருத்தி மந்திரி.

கொழும்பு,

1954 ம் (ஆ) ஜூன் ஆனி 7 ந் உ.

மாகாண அல்லது டிஸ்திரிக் ஏசனரேவின் இலக்கம்: LD. 1254.
காணி, காணி அபிவிருத்தி மந்திரி காரியாலயத்தின் இலக்கம்: J 54 L 138.

காணியின் விபரம்

நுவரெலியா டிஸ்திரிக், வளப்பணை பி கா. அ யின் பிரிவு, பட்டிப்பள்ளி கிராமத் தலைமைக்காரண பகுதி, ஹோட்டன் பிளெயினல் கிராமத்திலிருக்கும் 6,283 இல ஆரம்பப்படத்தின் I 34 இல துண்டாகக் காண்பிக்கப்பட்டுள்ள ஹோட்டன் பிளெயினல் எனப்படும் காணியில் ஏறக்குறைய ஏ 14 ரூ 1 ப 28 விசாலம் உள்ள ஒரு துண்டு அதன் எல்லைகள் பின்வருமாறு —

வடக்கு முடிக்குரிய காடு,
கீழ்க்கு 6,283 இல ஆரம்பப்படத்தின் J 34 இல. துண்டு,
தெற்கு முடிக்குரிய காடு,
மேற்கு 6,283 இல ஆரம்பப்படத்தின் H 34 இல துண்டு

இதையிடிக் கடித்தம் வரையோ இது குறிப்பிலக்கத்தை குறிக்கவேண்டும் கு இல LA 7501/J/LDD/21/53

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கக் காணி கொள்ளும் சட்டம்
7 ம் பிரிவின்படியான அறிவித்தல்

ஒரு பரிசுரக தேவைக்கு வேண்டியதான கீழ்க்காணும் காணியை எடுத்துக்கொள்ள அரசாட்சியார் எண்ணியிருக்கிறார்கள் என்பதை 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கக் காணி கொள்ளும் சட்டத்தின் 7 ம் பிரிவின (1) ம் உட்பிரிவின பிரகாரம் நான இத்தால் அறிவிக்கின்றேன்

எடுத்துக்கொள்ளவிருக்கும் காணியின் விபரம் —

1953 ம் (ஆ) ஜூலை மாதம் 17 ந் திகதியன்று, 10,551 ம் இலக்க அரசாங்க "கெசெற" நில பிரசுரிகப்பட்டு 1953 ம் (ஆ) மே மாதம் 25 ந் திகதி J/LDD/21/53 ம் இலக்க பிரகடனத்தில் காணி, காணி அபிவிருத்தி மந்திரி தீர்மானித்தபடி.

குருகுக்கல் டிஸ்திரிக், தேவ மதிஹற்பத்த, தேவமெட்டை கோற்றை, விலாக்கத்துப்பொத கிராமத்திலுள்ள பாலுவத்தயஹலவத்த, பாலு வத்தவெவலேற, கிரமபகஹமுலவத்த, சியமபகஹமுலேற பாலு வத்தவெவலேற எனனும் காணிகளில் 12 78 பசுல் விசாலம், 2,510 ம் பிரதம்பத்தக்கு 2 ம் இணைப்படத்தில் 190, 191, 192, 193 ம் துண்டுகளாக அளந்துகாட்டப்பட்டுள்ளன.

மேற்குறித்த காணிகளுக்கு உரித்துப்பேசுகின்ற சகலரும் தாமாக அல்லது முறைப்படி எழுத்தில் அதிகாரம் அளிக்கப்பட்ட காரியகாரரமூலமாக 1954 ம் (ஆ) ஜூலை மாதம் 20 ந் தேதி காலை 9 00 மணிக்கு குருகுக்கல் கச்சேரியில் என்முன்பாக வெளிப்படுத்தும்படியும் அக் காணியில் அவர்களுக்குள்ள உடந்தைகளின் தன்மையையும் குறித்த காணியை எடுத்தற்கான நஷ்ட ஈடுபற்றிய அவர்களின் கோரிக்கை களின் விபரங்களையும், நஷ்ட ஈடுத் தொகையையும், அத்தொகை கணிக்கப்பட்ட விபரங்களையும் 1954 ம் (ஆ) ஜூலை மாதம் 12 ந் தேதிக்கு முன்னா எழுத்தில் முப்பிரதிகளாக எனக்கு அறிவிக்கும்படியும் இத்தால் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்

உரிமைகளை அத்தாட்சிப்படுத்தும் பத்திரங்களெல்லாம் என்முன்பாக விசாரணைக்குக் கொண்டுவரப்படவேண்டும் எழுத்துமூலமாக உரிமை களை மேற்குறிப்பிட்ட திகதிக்குமுன் எனக்கு அறிவிக்காதவர்கள் என முன்பாக விசாரணைக்கு வரத் தேவையில்லை அவர்களை விசாரணை செய்யப்படவும் மாட்டாது

சாம. எச் சிலவா,
டிஸ்திரிக் உதவி அரசாட்சி ஏசனரே.

குருநாக்கல் கச்சேரி,
1954 ம் (ஆ) ஜூன் 25 ந் உ.

LA 3112/J/HLG/418

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கக் காணி எடுத்தற் சட்டம்
7 ம் பிரிவின்படியான அறிவித்தல்

ஒரு பரிசுரக தேவைக்கு வேண்டியதான கீழ்க்காணும் காணியை எடுத்துக்கொள்ள அரசாட்சியார் எண்ணியிருக்கிறார்கள் என்பதை 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கக் காணி எடுத்தற் சட்டத்தின் 7 ம் பிரிவின (1) ம் உட்பிரிவின பிரகாரம் நான இத்தால் அறிவிக்கின்றேன்.

எடுத்துக்கொள்ளவிருக்கும் காணியின் விபரம்.—

சபலிமெண்ட இல. 1, F V. P. 74. கிராமம்—மஹாகம

துண்டு: 87.

காணியின் பெயர்: கொல்கஹுவத்த
விபரம்: 4 தென்னமரக்களடங்கிய 15 முதல் 30 வயதுள்ள தென்னந்தோப்பு.

உரித்தாளியின் பெயர்: ராஜபக்ச பேடிக்கே மெய்யாவும, ரனகிரோசு பேடிக்கே சிரியா, மஹகம, முகுணுவட்டவன்.

விசாலம்: ஏ. 0 ரூ. 0 ப. 09 0

துண்டு: 88.

காணியின் பெயர்: கலிந்தாவத்த.

விபரம்: ஒரு நிலக்கிணறும், 2 மூங்கிலபத்தைகளடங்கிய தென்னந் தோப்பின் ஒரு பாகம்.

உரித்தாளியின் பெயர்: எம் ஜே பொனாந்து, அலுத்தகடை, கரலிகார முகுணுவட்டவன், எம் எஸ் எச் பீட்டர்ஸ், மஹகம, முகுணுவத்தவன் விசாலம். ஏ. 0 ரூ. 0 ப. 09 4.

மேற்குறித்த காணிகளுக்கு உரித்துப்பேசுகின்ற சகலரும் தாமாக அல்லது முறைப்படி எழுத்தில் அதிகாரம் அளிக்கப்பட்ட காரியகாரரமூலமாக 1954 ம் (ஆ) ஜூலை மாதம் 6 ந் திகதி காலை 10 மணிக்கு சிலபம் உணவுக் கட்டுப்பாட்டுக் கந்தோரில் என்முன்பாக வெளிப்படுத்தும்படியும் அக்காணியில் அவர்களுக்குள்ள உடந்தைகளின் தன்மையையும் குறித்த காணியை எடுத்தற்கான நஷ்ட ஈடுபற்றிய அவர்களின் கோரிக்கைகளின் விபரங்களையும், நஷ்ட ஈடுத் தொகையையும், அத்தொகை கணிக்கப்பட்ட விபரங்களையும், 1954 ம் (ஆ) ஜூலை ஆடி மாதம் 29 ந் திகதிக்கு முன்னா எழுத்தில் முப்பிரதிகளாக எனக்கு அறிவிக்கும் படியும் இத்தால் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

பீ. காசிவிக்கம்,

டிஸ்திரிக் உதவி அரசாட்சி ஏசனரே.

புத்தளம் கச்சேரி,

1954 ம் (ஆ) ஜூன் ஆனி 21 ந் உ.

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கக் காணி எடுத்தற் சட்டம்
7 ம் பிரிவின்படியான அறிவித்தல்

ஒரு பரிசுரக தேவைக்கு வேண்டியதான கீழ்க்காணும் காணியை எடுத்துக்கொள்ள அரசாட்சியார் எண்ணியிருக்கிறார்கள் என்பதை 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கக் காணி எடுத்தற் சட்டத்தின் 7 ம் பிரிவின (1) ம் உட்பிரிவின பிரகாரம் நான இத்தால் அறிவிக்கின்றேன்

எடுத்துக்கொள்ளவிருக்கும் காணியின் விபரம் —

பீ. பீ. ஏ. 286—காதவெல் (பகுதி)

துண்டு: 1.

காணியின் பெயர். அசெலமெண்ட இலக்கம் 57, 61 பகுதிகள் உள்ள காணிகள், வாட இல. 5 மேல்

விபரம். 16 கோப்பிச செடி, வயது-25-30, 1 ஓடு போட்ட மேசன் கட்டடம், 2 இரும்புச்சீட்கூரை உள்ள கக்கூர், கட்டப்பட்ட அளஞா முத்தலி அடங்கிய தோட்டம்.

உரித்தாளியின் பெயர் ஸ்ரீமதி மீ. எல். பெரேரா, ஒறியென்றல் பக்களோ, பண்டாரவளை.

விசாலம்: ஏ. 0 ரூ. 0 ப. 20 04

மேற்குறித்த காணிகளுக்கு உரித்துப்பேசுகின்ற சகலரும் தாமாக அல்லது முறைப்படி எழுத்தில் அதிகாரம் அளிக்கப்பட்ட காரியகாரரமூலமாக 1954 ம் (ஆ) செப்டெம்பர் புரட்டாதி மாதம் 3 ந் திகதி காலை 10 மணிக்கு வதுளை கச்சேரியில் என்முன்பாக வெளிப்படுத்தும்படியும் அக்காணியில் அவர்களுக்குள்ள உடந்தைகளின் தன்மையையும் குறித்த காணியை எடுத்தற்கான நஷ்ட ஈடுபற்றிய அவர்களின் கோரிக்கைகளின் விபரங்களையும், நஷ்ட ஈடுத் தொகையையும், அத்தொகை கணிக்கப்பட்ட விபரங்களையும், 1954 ம் (ஆ) ஜூலை ஆவணி மாதம் 27 ந் திகதிக்கு முன்னா எழுத்தில் முப்பிரதிகளாக எனக்கு அறிவிக்கும்படியும் இத்தால் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர். உரிமைக்குச் சார்பாகவுள்ள உறுதிகளும் மற்றும் பத்திரங்களும் விளக்கத்தில் எனக்குமுன் சமர்ப்பிக்கவேண்டும்

ஏ. ஜ. மொஹிதன்,

டிஸ்திரிக் உதவி அரசாட்சி ஏசனரே.

வதுளை கச்சேரி,

1954 ம் (ஆ) ஜூலை ஆவணி 24 ந் உ.

எனது இல LWA 7

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கக் காணி எடுத்தற் சட்டம்
7 ம் பிரிவின்படியான அறிவித்தல்

ஒரு பரிசுக் தேவைக்கு வேண்டியதான கீழ்க்காணும் காணியை எடுத்துக்கொள்ள அரசாட்சியாள் எண்ணியிருக்கிறார்கள எனப்பதை 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கக் காணி எடுத்தற் சட்டத்தின் 7-ம் பிரிவின் (1) ம் உட்பிரிவின் பிரகாரம் நான் இத்தால் அறிவிக்கின்றேன்

எடுத்துக்கொள்ளவிரும்பும் காணியின் விபரம் —

சுபிலிமெனெ இல 13 ல் இருந்து பிரதமப்பட இல 27 'கிராமம்—
உட்குமபல்வெல்

ஆண்டு : 225.

காணியின் பெயர் : கோகட்டியகநந்துபத்தனை, கோகட்டியவப்பத்தனை விபரம் பத்தனை.

உரிமைக்காரரின் பெயர் : எச் ஜே பினரோ, வழக்கறிஞர், வுளை விசாலம் எ 0 ஹ 1 ப 28'3

மேற்குறித்த காணிக்கு உரித்துப்பேச்சினை சகலரும் தாமாக அல்லது முறைப்படி எழுத்தில் அதிகாரம் அளிக்கப்பட்ட காரியக்காரர் மூலமாக 1954 ம் ஆண்டு (செப்டெம்பர்) புரட்டாதி மாதம் 3 ன் திகதி பிற்பகல் 2 30 மணிக்கு வதுளை கச்சேரியில் எனமுன்பாக வெளிப்படுத்தும்படியும் அக் காணியில் அவர்களுக்கான உடநடைகளின் தன்மையையும் குறித்த காணியை எடுத்தற்கான நஷ்ட ஈடுபற்றிய அவர்களின் கோரிக்கைகளின் விபரங்களையும், நஷ்ட ஈட்டித் தொகையையும், அத்தொகை கணிக்கப்பட்ட விபரங்களையும் 1954 ம் ஆண்டு (ஒகஸ்ட்) ஆவணி மாதம் 27 ன் திகதிக்கு முன்னர் எழுத்தில் முப்பிரதிகளாக எனக்கு அறிவிக்கும்படியும் இத்தால் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர். உமது உரிமைக்குச் சார்பாகவுள்ள எல்லா உறுதிகளும் மற்றும் பத்திரங்களும் விளக்கத்திலன்று எனக்கு காட்டப்படவேண்டும்.

எ ஐ மொஹிஉன்,

வதுளை கச்சேரி,

உதவி அரசாட்சி ஏசண்ட்

1954 ம் ஆண்டு (ஜூன்) ஆனிமீ 24 ன் உ.

இலக்கம் LR 5049/J/R/1174

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கக் காணி எடுத்தற் சட்டம்
7 ம் பிரிவின்படியான அறிவித்தல்

ஒரு பரிசுக் தேவைக்கு வேண்டியதான கீழ்க்காணும் காணியை எடுத்துக்கொள்ள அரசாட்சியாள் எண்ணியிருக்கிறார்கள எனப்பதை 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கக் காணி எடுத்தற் சட்டத்தின் 7 ம் பிரிவின் (1) ம் உட்பிரிவின் பிரகாரம் நான் இத்தால் அறிவிக்கின்றேன்

எடுத்துக்கொள்ளவிரும்பும் காணியின் விபரம் —

கடைசிக் கிராமம் படம் 54 ன் அனுபந்தம்-2 கிராமம்—இரத்தின புரி டிஸ்திக், குருவிறி கோறன், மெட்டத்துவ கரந்தன

ஆண்டு இலக்கம் 393

காணியின் பெயர் இகொட்டத்த

விபரம் தோட்டம், அதில் 20 வரூட 4 பலா மரங்களும், 15 வரூட 8 கழுகமரங்களும், 15 வரூட ஒரு ஈரப்பலா மரமும், 10 வரூட ஒரு தென்னை மரமும், 3 வரூட 4 தென்னைமரங்களும் ஒரு தற்காலிக் கட்டிடமும் உள்ளன

உரிமைமாளரின் பெயர் : வியன் ஆறுச்சிலாகே புகுச்சிக்குளோ அப்ப ஹாமி, வியன் ஆறுச்சிலாகே பிரிஸிக்குளோ, வியன் ஆறுச்சிலாகே ஹெண்டிக் கிக்குளோ, வியன் ஆறுச்சிலாகே பொடி மெனிக்கே, வியன் ஆறுச்சிலாகே ராசோஹாமி, வியன் ஆறுச்சிலாகே நம்மெனிக்கே, வியன் ஆறுச்சிலாகே புகுச்சி மெனிக்கே, கரந்தன, அலில நோனூ வியன் ஆறுச்சி, கரந்தன, கலத்தவாவா, வியன் ஆறுச்சிலாகே அப்பஹாமி, கெண்டவினென் பாடசாலை, மெத்தம், மேற்படி ரெசலின, மேற்பாத்து விதானகே ஆறன் பெரோ, கரந்தன, கலத்தவாவா.

விசாலம், எ 0 ஹ. 2. ப. 36'8.

ஆண்டு இல 394

காணியின் பெயர் இகொட்கும்புற

விபரம் 15 வரூட 5 கழுகமரங்கள், 8 வரூட ஒரு பலாமரம், 5-10 வரூட 3 ரப்பா மரங்கள் உள்ள தெனியா

உரிமைமாளரின் பெயர் வியன் ஆறுச்சிலாகே புகுச்சிக்குளோ அப்ப ஹாமி, வியன் ஆறுச்சிலாகே பிரிஸிக்குளோ, வியன் ஆறுச்சிலாகே ஹெண்டிக் கிக்குளோ, வியன் ஆறுச்சிலாகே பொடிமெனிக்கே, வியன் ஆறுச்சிலாகே ராசோஹாமி, வியன் ஆறுச்சிலாகே நம்மெனிக்கே, வியன் ஆறுச்சிலாகே புகுச்சிமெனிக்கே, கரந்தன, அலில நோனூ வியன் ஆறுச்சி, கரந்தன, கலத்தவாவா, வியன் ஆறுச்சிலாகே அப்பஹாமி, கெண்டவினென் பாடசாலை, மெத்தம், மேற்படி ரெசலின, மேற்பாத்து விதானகே ஆறன் பெரோ, கரந்தன, கலத்தவாவா, வியன் ஆறுச்சிலாகே கீதலஹாமி, மேற்படி சிறிவாதனூ, கரந்தன, கலத்தவாவா.

விசாலம், எ 0 ஹ 2 ப 27 9.

மேற்குறித்த காணிக்கு உரித்துப்பேச்சினை சகலரும் தாமாக அல்லது முறைப்படி எழுத்தில் அதிகாரம் அளிக்கப்பட்ட காரியக்காரர் மூலமாக 1954 ம் ஆண்டு (ஒகஸ்ட்) ஆவணி மாதம் 6 ன் திகதி முற்பகல் 10 மணிக்கு கரந்தன அரசினர் பாடசாலையில் எனமுன்பாக வெளிப்படுத்தும் அக்காணியில் அவர்களுக்கான உடநடைகளின் தன்மையையும் குறித்த காணியை எடுத்தற்கான நஷ்ட ஈடுபற்றிய அவர்களின் கோரிக்கைகளின் விபரங்களையும், நஷ்ட ஈட்டித் தொகையையும், அத்தொகை கணிக்கப்பட்ட விபரங்களையும், 1954 ம் ஆண்டு (ஜூலை) ஆடி மாதம் 30 ன் திகதிக்கு முன்னர் எழுத்தில் முப்பிரதிகளாக எனக்கு அறிவிக்கும்படியும் இத்தால் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்

1 தங்கனது கோரிக்கைகளை மேற்குறித்த தவணைக்குள் எழுத்து மூலம் அனுப்பத்தவறினால், அவர்கள் விசாரணையின்பொழுது என முன்புர வேண்டிய தேவையிலை யென்றும், முன்பே மேற்குறித்த தவணைக்குள் எழுத்துமூலம் அளிக்கப்படாமல் வாய்மூலம் அளிக்கப்படும் கோரிக்கைகளை விசாரணை செய்ய முடியாதென்றும், இத்தால் அறிவிக்கிறேன்

2, எடுத்துக்கொள்ளப்படும் காணிக்கு உரிமை கோருவோர், விசாரணையின் பொழுது அக்காணியின் சகல உறுதிகளையும் எனவிடம் சமர்ப்பிக்கவேண்டும்.

சீ இரடினெஸ்,

சீரகமுவ மாகாண அரசாட்சி ஏசண்ட்க்காக.

இரத்தினபுகி கச்சேரி,

1954 ம் ஆண்டு (ஜூன்) ஆனிமீ 24 ன் உ.

காணி மீட்டற் சட்டம்

ERO/APL 1696 B-J/51/L 178/LP 6285

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கக் காணி கொள்ளும் சட்டத்தின்
5 ம் பிரிவின்படியான பிரகடனம்

1942 ம் ஆண்டின் 61 ம் இலக்கக் காணி மீட்டும் சட்டத்தின் நோக்கங்களுக்காக இதன் அட்டவணியில் விபரிக்கப்படும் காணி எடுத்துக் கொள்ளப்பட வேண்டும் என்று காணிக் கொமிஷனர் தீர்மானித்திருப்பதால்;

காணி, காணி அபிவிருத்தி மந்திரி புகுச்சி பண்டா புலங்குலம் ஆகிய நாள் 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கக் காணி எடுத்தற் சட்டத்தின் 6 (1) பிரிவின்கீழ் (இதை குறித்த சட்டத்தின் 3 (6) ம் பிரிவைத் திருத்தும்) அச்சட்டத்தின் 62-ம் பிரிவுடன் சேர்த்து வர்சித்து குறித்த காணி ஒரு பரிசுக் தேவையென்று கருதப்படும் ஓர் தேவைக்கு வேண்டும் என்றும் அக்காணி அச்சட்டத்தின்கீழ் எடுத்துக்கொள்ளப்படும் என்றும் இத்தால் பிரகடனம் செய்கின்றேன்

பி பி புலங்குலம்,

காணி, காணி அபிவிருத்தி மந்திரி

கொழும்பு,

1954 ம் ஆண்டு (ஜூன்) 22 ன் உ.

அட்டவணை

ஆர்மபப்ட்ட இலக்கம் 1,545. கிராமம்—மொறம்பிடிக்கொட

ஆண்டு : 1.

காணியின் பெயர் அலுட்கம்கேவத்த.

காணியின் விபரம் . 3-50 வரூடும் கொண்ட தென்னை தோட்டம் உரிமைகேட்பவா பெயர் கே. டி. ஏ குணசேகர, இஹலவத்த, ஹபறத்துவ

விசாலம், எ 0 ஹ 2. ப 05 0

ஆண்டு : 2.

காணியின் பெயர் அலுட்கம்கேவத்த.

காணியின் விபரம் 3-50 வரூடும் கொண்ட தென்னை தோட்டம்

உரிமைகேட்பவா பெயர் : கே. டி. ஏ குணசேகர இஹலவத்த, ஹபறத்துவ விசாலம் எ 0 ஹ ப 03 0

ERO/APL 1696 C-J/54/L 179/LP 6285

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கக் காணி கொள்ளும் சட்டத்தின்
5 ம் பிரிவின்படியான பிரகடனம்

1942 ம் ஆண்டின் 61 ம் இலக்கக் காணி மீட்டும் சட்டத்தின் நோக்கங்களுக்காக இதன் அட்டவணியில் விபரிக்கப்படும் காணி எடுத்துக் கொள்ளப்படவேண்டும் என்று காணிக் கொமிஷனர் தீர்மானித்திருப்பதால் காணி, காணி அபிவிருத்தி மந்திரி, புகுச்சி: பண்டா புலங்குலம் ஆகிய நாள் 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கக் காணி எடுத்தற் சட்டத்தின் 6 (1) ம் பிரிவின்கீழ் (இதை குறித்த சட்டத்தின் 3 (6) ம் பிரிவைத்

